

6

இறைக்கொள்கையும் அரசு நிதியும்

6.1 பொதுநோக்கு

இவ்வாண்டில் இடம்பெற்ற பல்வேறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளை கவனத்தில் கொள்கையில் 2015இல் இறை முகாமைத்துவம் மிகவும் சவால்மிக்கதாக விளங்கியது. முக்கிய தேசிய தேர்தல்கள் முடிவடைந்தமை மற்றும் அவற்றின் காரணமாக அரசின் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம், தேர்தல் நடைபெறும் போது நிலவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் அவற்றினால் பொருளாதாரச் செயற்பாட்டில் ஏற்பட்ட மெதுவடைவு அதுபோல் இறுக்கமான பன்னாட்டு நிதியியல் சந்தை நிலைமைகள் உள்ளிட்ட வெளிநாட்டு உட்பாய்ச்சல்களிலான மெதுவடைவு போன்ற வெளிநாட்டுத் துறை சார்ந்த பிரச்சினைகள் 2015இன் முக்கிய அபிவிருத்திகளாக காணப்பட்டன. 2015இல் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறையைக் குறைத்தல் மற்றும் இறைத்திரட்சி செயன்முறைக்கான வெளிநின்ற படுகடன் மட்டங்களைப் பலப்படுத்தல் ஆகிய கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இச்சூழலில், அரசாங்கம் அதன் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை 2015 சனவரி 29இல் சமர்ப்பித்ததுடன் இது வருமானத்தை அதிகரித்தல், அரசதுறை ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்குடன் புதிய கொள்கை வழிமுறைகள் பலவற்றை அறிமுகப்படுத்தியது. தற்போது நடைபெற்று வரும் பாரிய செயற்றிட்டங்கள் தொடர்பான வேலை சூழல் மற்றும் இது தொடர்பான பிரச்சினைகள் மேலும் மதிப்பிடும் வரை இடைநிறுத்தப்பட்ட வேளையில் தற்போது நடைபெற்றுவரும் ஏனைய சில செயற்றிட்டங்கள்

மற்றும் திட்டமிடப்பட்ட செயற்றிட்டங்கள் நிதியியல் நியதிகள் இலங்கைக்குத் தீங்கானவையல்ல என உறுதிப்படுத்துவதற்கு மீளாய்வு செய்யப்பட்டன.

இவ்வாண்டில் இறைச் செயலாற்றும் அரசால் முகம் கொடுக்கப்பட்ட சவால்களைப் பிதிபலித்து சில துறைகளிலான மேம்பாடுகளுக்கு மத்தியிலும் 2015க்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் 2015 சனவரியில் அறிவிக்கப்பட்ட இறை இலக்குகளிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலுக்கு வழியமைத்தது. 2015இல் அரசின் அரசிறைச் செயலாற்றும் மேம்பாடைந்து முக்கியமாக ஒரு தடவையில் மட்டும் விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்த உந்து ஊர்திகள் இறக்குமதிகள் மீதான கலால் தீர்வைகளிலிருந்தான குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திலிருந்து நன்மையடைந்து 2011இலிருந்து வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிலிருந்த மொ.உ.உற்பத்தி விகிதத்திற்கான அரசிறையின் மீளேழுச்சியைப் பிரதிபலித்தது. எனினும், சம்பளம் மற்றும் கூலிகள் மீதான உயர் அரசு செலவினம், வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் உதவு தொகைகள் மற்றும் வீட்டலகுகளுக்கான மாற்றல்கள் அரசு நிதிகள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. எனவே ஆண்டு இலக்கைவிட குறைந்தளவுக்கு வீழ்ச்சியடைந்த அரசிறையின் முன்னேற்றத்துக்கு மத்தியிலும், ஒட்டுமொத்த பற்றாக்குறைக்கான செலவினம் 2014இன் 5.7 சதவீத பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 7.4 சதவீதத்துக்கு அதிகரிக்கச் செய்ததுடன் 2015 இற்கான வரவு செலவுத் திட்டத்தில் மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதம்

கொண்ட திட்டமிடப்பட்ட பற்றாக்குறையையும் விளைவித்தது. இப்பற்றாக்குறையானது இவ்வாண்டில் வெளிநாட்டு நிதியிடலின் மெதுவடைவால் உள்நாட்டு மூலங்களால் பெருமளவில் நிதியிடப்பட்டது. இவ் அபிவிருத்திகளைப் பிரதிபலிக்கும் வகையில் மொ.உ.உற்பத்தி விகிதத்திற்கான படுகடனும் முன்னைய ஆண்டின் 70.7 சதவீதத்திலிருந்து 2015இல் 76.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

கிட்டிய அண்மைக் காலங்களில் அரசு நிதிகளின் செயலாற்றம் அரசு வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான அமைப்பு ரீதியிலான குறைபாட்டைப் பிரதிபலிக்கிறது. சிக்கலான வரி முறைமை, சார்பு ரீதியில் குறைவான அரசிறைத் தளம், நலிவடைந்த வரி இணங்குவிப்பு அதேபோன்று வரி நிருவாகத்தை மேம்படுத்துவதற்கான தேவை அரசிறை உருவாக்கத்தினை மோசமாக பாதித்தது. அரசிறை கணக்கின் (நடைமுறைக் கணக்கு) குறிப்பிடத்தக்க பற்றாக்குறையில் பிரதிபலிக்கப்பட்டவாறு நாட்டின் அரசிறை அரசின் மீண்டெழும் செலவினத்தை நிதியிடுவதற்குக் கூட போதுமானதாக காணப்படவில்லை. எனவே, அரசாங்கம் அதன் நாளாந்த தொழிற்பாடுகளுக்கும் கடன்பாடுகளுக்கான உதவியை நாட வேண்டியுள்ளது. வரவு செலவுத் திட்ட அமைப்பிலான குறைபாடு, கல்வி, நலம், திறன் அபிவிருத்தி, வேளாண்மை, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பைப் பலப்படுத்தல் உள்ளிட்ட அபிவிருத்தித் தேவைகளுக்கான போதியளவு செலவினத்தை வழங்குவதைக் குறைக்கிறது. கடன்பாடுகளுடாக செலவினத்தை அதிகரிக்கும் போக்கைக் கொண்ட அழுத்தத்துக்குள்ளாகும் மூலவளத் தேவைகள் விரும்பத்தக்க மட்டத்திலிருந்து இறை இலக்குகள் மாறுபடுவதற்கு வழியமைக்கின்றன. இது அரசிறை பற்றாக்குறைகள், எல்லை மீறிய செலவீனம், உயர் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை, அரசு படுகடன் மற்றும் படுகடன் பணிக் கொடுப்பனவுகளிலான அதிகரிப்புக்கு வழியமைப்பதன் மூலம் பொது முதலீடு மீதான செலவைக் குறைத்து ஏனைய அத்தியாவசிய செலவினத்தை அதிகரிக்கும் அதேவேளையில் இறைத் திரட்சியை இடர்பாடுடைய இடர்நேர்வாக ஏற்படுத்தியது. எனவே, வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகளை மீளெழுச்சிப்படுத்துவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இக்குறைபாடுடைய சுற்றுலாத்தின் ஒவ்வொரு விடயத்தையும் தீர்ப்பதற்கு பலமான தேவை காணப்படுகிறது.

அரசாங்கம் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல வழிமுறைகளை எடுத்துள்ளதுடன் இவை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். வரிச்சட்டங்களை இலகுபடுத்துவதற்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான தொழில்நுட்ப உதவியுடன் வரிச்சட்டங்களை

மீளவரைதல், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையின் கீழ் அரசிறை முகவர்களின் தன்னியமாக்கல் உள்ளிட்ட வரி நிருவாகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மேம்பாடுகள் அனைத்து ஆர்வலர்களையும் இணைப்பதற்கு இலங்கைச் சங்கத்தில் தனியான கணனித்திரை முறைமையை அறிமுகப்படுத்தல், ஒருங்கிணைக்கப்பட்ட திரைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையின் கீழ் நிதியமைச்சின் செயற்பாடுகளை தன்னியக்கப்படுத்தல், நிதி அமைச்சால் பூச்சியத்தை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்ட முறைமையை அறிமுகப்படுத்தல், செலவின நிகழ்ச்சித்திட்டங்களை தீவிரமாகக் கண்காணிப்பதை உறுதிப்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிப்புப் பிரிவை நிறுவுதல் என்பன இப்பின்னணியில் உள்ள முக்கியமான முன்னெடுப்புகளில் சிலவாகும். நடுத்தர காலத்தில் நடைமுறைக் கணக்கு நிலுவையில் வர்த்தகப் பற்றாக்குறையை இல்லாமல் செய்யும் நோக்குடனும் நீண்ட காலத்தில் அரசிறை மிகையை உருவாக்கும் நோக்குடனும் அரசிறை சேகரிப்பை அதிகரித்தல் அதுபோன்று மீண்டெழும் செலவினத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் அரசின் அரசிறை மற்றும் மீண்டெழும் செலவினத்தில் பொருத்தமான நிலுவையைப் பேணுவதற்கு மேலதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அத்தகைய கொள்கைகள் வரவு செலவுத்திட்ட மூலவளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுவதன் மூலம் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு அதிகரித்த மூலவளங்கள் செலுத்தப்படுவதை இயலச் செய்கிறது. அரசிறையை அதிகரித்தல் அதுபோன்று அரசு செலவினத்தை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் முன்னுரிமை கொடுத்தல் என்பவற்றின் இணைந்த முயற்சியாக இறைத்திரட்சி இருப்பதால் குறிப்பாக செலவினப் பக்கத்தில் வரவு செலவுத் திட்ட அமைப்பின் கவனமான மீளநோக்கு முன்னுரிமையுள்ள துறைகளை விளங்கிக் கொள்வதற்கு அவசியமாகும்.

அரசின் நடுத்தரகால குறிக்கோள் 2020 அளவில் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை மொ.உ.உற்பத்தியின் 3.5 சதவீதத்துக்குக் குறைப்பதாகும். நேரடி மற்றும் மறைமுகமான வரி உருவாக்கத்தின் விகிதத்தை நடுத்தர காலத்தில் 20 : 80 சதவீதத்திலிருந்து 40 : 60 சதவீதத்திற்கு அதிகரிக்கும் அதேவேளையில் இத்துடன் இணைந்து செல்லும் விதத்தில் பின்னோக்கிச் செல்லும் வரிகளும் குறைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 நவம்பரில் முன்வைக்கப்பட்ட 2016 இற்கான வரவு செலவுத் திட்டம் முக்கியமாக வரிமுறைமை அதுபோல் ஓய்வூதிய முறைமையிலான சீர்திருத்தங்கள், வளமாக்கி உதவு தொகை மற்றும் பொருளாதாரத்தின் ஏனைய துறைகள் தொடர்பான பல்வேறான கொள்கைகளுடன்


அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் தொடர்பான பல எண்ணிக்கையான வழிமுறைகளை முன்மொழிந்தது. 2016இல் மொத்த பற்றாக்குறை மொ.உ.உ.ஈ.இன் 5.9 சதவீதத்துக்குக் குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 2016 சனவரி 12இல் தேவையான சட்டவாக்கம் வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதலளிக்கும் வரை 2016 வரவு செலவுத் திட்டத்தில் பெறுமதி கூட்டல் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பல் வரியிலான உத்தேசிக்கப்பட்ட திருத்தங்களின் நடைமுறைப்படுத்தலை அரசாங்கம் இடைநிறுத்தியது. இதன் தொடர்ச்சியான அபிவிருத்தியாக 2016 மார்ச்சு 08இல் 2016 வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மொ.உ.உ.ஈ.இன் 5.9 சதவீதம் கொண்ட ஆரம்பத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்துக்குப் பதிலாக 2016இல் மொ.உ.உ.ஈ.இன் 5.4 சதவீதத்துக்கு வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை மேலும் குறைப்பதற்கான அரசின் கடப்பாட்டை வெளிப்படுத்தும் அதே வேளையில் அரசாங்கம் மாறுபடும் உலகப் பொருளாதாரச் சூழலின் பின்னணியில் குறிப்பிட்ட வரிகளுக்கு திருத்தங்கள் அறிவித்தது.

6.2 இறைக் கொள்கையின் போக்கும் வழிமுறைகளும்

2015இன் இறைக்கொள்கை வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை மேலும் திரட்சிப்படுத்தல் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான அரசு படுகடைக் குறைத்தல் என்பவற்றை நோக்கி முன்னெடுக்கப்பட்டன. அரசு செலவின முகாமைத்துவத்தை மேம்படுத்துகின்ற அதேவேளை வரி முறைமையை இலகுவடுத்தல் மற்றும் வரித்தளத்தை விரிவாக்கல் என்பவற்றினூடாக அரசின் அரசிற்றையை அதிகரிக்கும் நோக்கில் 2015இற்கான மூல வரவு செலவுத்திட்டத்தில் பல கொள்கை வழிமுறைகள் முன்மொழியப்பட்டு பாராளுமன்றத்தால் 2014 நவம்பரில்

அங்கீகரிக்கப்பட்டது. 2015 சனவரியில் இடம்பெற்ற சனாதிபதி தேர்தலை தொடர்ந்து புதிய அரசாங்கமானது 29 சனவரி 2015இல் இறைதிரட்சி செயல்முறையை மேலும் பலப்படுத்துவதற்கான ஆர்வத்தை அறிவித்திருந்த அதேவேளை வாழ்க்கை செலவு மற்றும் வருமான சமத்துவமின்மை என்பவற்றை குறைப்பதற்கு பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தி 2015இற்கான இடைகால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. வரித்தளத்தை விரிவாக்கல் மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்தல் என்பவற்றின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் நேரடி வரி வருமானத்தினை அதிகரிப்பதை இடைக்கால வரவு செலவுத்திட்டம் கவனம் செலுத்தியிருந்தது. பொருளாதார செயற்பாடுகளில் தனியார் துறையின் ஈடுபாட்டை தூண்டுவதற்கு அரசு முதலீட்டை போதுமான மட்டத்தில் பேணும் வேளையில் மீண்டெழும் செலவினத்தை மேலும் சிக்கனப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. 2015இன் மூல வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏனைய பல முன்மொழிவுகளின் அமுல்படுத்தல்கள் தொடரப்பட்டன. ஆகையால் இதன் பின்னர் மூல வரவு செலவுத்திட்டம் மற்றும் இடைக்கால வரவு செலவுத் திட்டம் என்பன இப்பகுப்பாய்வில் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமென அழைக்கப்படும்.

இதன்படி, 2015இற்கான வரவு செலவுத் திட்டத்தில் திரண்ட வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2015இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.4 சதவீதமாக குறைவடையுமென மதிப்பிடப்பட்டது. மீண்டெழும் செலவினமானது முன்னைய ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 12.7 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13.7 சதவீதத்தில் பேணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டவேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசிற்றையின் சதவீதமானது 2014இன் 11.4 சதவீதத்திலிருந்து 2015இல் 13.3 சதவீதத்திற்கு அதிகரிக்குமென மதிப்பிடப்பட்டது. நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சி குறிக்கோள்களை வசதிப்படுத்துவதற்கு அரசு முதலீட்டையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.3 சதவீதமாக பேணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக நடைமுறை கணக்கு பற்றாக்குறை மற்றும் முதன்மை பற்றாக்குறை என்பன முறையே 2014இன் 1.2 சதவீதம் மற்றும் 1.5 சதவீதத்திலிருந்து 2015இல் 0.4 சதவீதம் மற்றும் 0.7 சதவீதமாக குறைவடையுமென எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசாங்கத்தின் படுகடன் விகிதம் 2015இன் இறுதியில் மொ.உ.உ.ஈ.இன் 72.0 சதவீதமாக பேணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.



அட்டவணை 6.1 அரசின் இறைத் தொழிற்பாடுகளின் சுருக்கம்

விடயம்	2015			2016
	2014	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மாணவை	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
ரூ.மில்லியன்				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	1,204,621	1,534,700	1,460,892	1,837,970
மொத்த அரசிறை	1,195,206	1,504,700	1,454,878	1,822,970
வரி அரசிறை (அ)	1,050,362	1,337,000	1,355,779	1,646,000
வரியல்லா அரசிறை	144,844	167,700	99,099	176,970
கொடைகள்	9,415	30,000	6,014	15,000
மீள்கொடுப்பணவைக் கமித்த செலவினமும் கடன் வழங்கலும்	1,795,865	2,034,076	2,290,394	2,578,119
மீண்டெழும்	1,322,898	1,552,035	1,701,658	1,717,239
முலதனமும் தேறிய கடன் வழங்கல்களும் இதில் அரச முதலீடு	472,967	482,041	588,737	860,880
472,967	492,341	602,767	869,880	
நடைமுறைக்கணக்கு மிகை (+)/பற்றாக்குறை (-)	-127,692	-47,335	-246,779	105,731
முதன்மைக்கணக்கு மிகை (+)/பற்றாக்குறை (-)	-154,849	-74,346	-319,827	-219,697
தீண்ட இறை மிகை (+)/பற்றாக்குறை (-)	-591,244	-499,376	-829,502	-740,149
மொத்த நிதியிடல்	591,244	499,376	829,502	740,149
வெளிநாட்டு நிதியிடல் (ஆ)	212,523	291,376	236,803	283,149
உள்நாட்டு நிதியிடல் (இ)	378,721	208,000	592,699	457,000
சந்தைக் கடன்பாடுகள்	392,084	208,000	592,699	457,000
வங்கியல்லா	265,155	138,000	300,858	275,000
வங்கி	126,929	70,000	291,841	182,000
நாணய அதிகார சபை	35,665	வி.கி.	80,254	வி.கி.
வாத்தக வங்கிகள்	91,264	வி.கி.	211,588	வி.கி.
சந்தையல்லாக் கடன்பாடுகள்	-13,363	-	-	-
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	11.5	13.6	13.1	14.7
மொத்த அரசிறை	11.4	13.3	13.0	14.6
வரி அரசிறை (அ)	10.1	11.8	12.1	13.2
வரியல்லா அரசிறை	1.4	1.5	0.9	1.4
கொடைகள்	0.1	0.3	0.1	0.1
மீள்கொடுப்பணவைக் கமித்த செலவினமும் கடன் வழங்கலும்	17.2	18.0	20.5	20.6
மீண்டெழும்	12.7	13.7	15.2	13.7
முலதனமும் தேறிய கடன் வழங்கல்களும் இதில் அரச முதலீடு	4.5	4.3	5.3	6.9
4.7	4.3	5.4	7.0	
நடைமுறைக்கணக்கு மிகை (+)/ பற்றாக்குறை (-)	-1.2	-0.4	-2.2	0.8
முதன்மைக்கணக்கு மிகை (+)/ பற்றாக்குறை (-)	-1.5	-0.7	-2.9	-1.8
தீண்ட இறை மிகை (+)/ பற்றாக்குறை (-)	-5.7	-4.4	-7.4	-5.9
மொத்த நிதியிடல்	5.7	4.4	7.4	5.9
வெளிநாட்டு நிதியிடல் (ஆ)	2.0	2.6	2.1	2.3
உள்நாட்டு நிதியிடல் (இ)	3.6	1.8	5.3	3.7
சந்தைக் கடன்பாடுகள்	3.8	1.8	5.3	3.7
வங்கியல்லா	2.5	1.2	2.7	2.2
வங்கி	1.2	0.6	2.6	1.5
நாணய அதிகார சபை	0.3	வி.கி.	0.7	வி.கி.
வாத்தக வங்கிகள்	0.9	வி.கி.	1.9	வி.கி.
சந்தையல்லாக் கடன்பாடுகள்	-0.1	-	-	-

(அ) குறிப்பிட்ட செயற்றிட்டங்களுக்கு வழங்கப்பட்ட வரி தொகை மற்றும் அரசு மூலம் : நிதி அமைச்சு ஊழியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளின் தொகை என்பவற்றை உள்ளடக்குகின்றது.

(ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களையும் முறிகளையும் உள்ளடக்குகின்றது.

(இ) 2015இல் தேசிய நிர்வாகம் மற்றும் வடகாலமையச் சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாண்டத்திற்கு வழங்கப்பட்ட முறையே ரூ. 13.0 பில்லியன் மற்றும் ரூ. 23.9 பில்லியன் பெறுமதி கொண்ட மீளமைப்பு முறைகள் நீங்கலாக.

பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுகின்ற வேளையில் இறை இலக்குகளை அடைவதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு அரசிறையின் விகிதத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அடையாளம் கண்டு வரி முறைமையை சீர்ப்படுத்துவதற்கும் வரித்தளத்தை விரிவுப்படுத்தவும் பல்வேறு வழிமுறைகள்

அறிமுகப்படுத்தப்பட்டன. பிரயோகிக்கத்தக்க வீதம் குறைவடைந்திருந்த போதிலும், நேரில் வரி வருவாய் பக்கத்தில் பெறுமதி கூட்டப்பட்ட வரி அடித்தளமானது விரிவாக்கப்பட்ட வேளையில் நேரடி வரி பக்கத்தில் குறைந்த வரி வீதத்தைப் பிரயோகிப்பதன் மூலம் வருமான வரி முறையானது சீர்ப்படுத்தப்பட்டது. மேலும் அரசிறையை அதிகரிக்கும் வழிமுறைகளாக ஒரே தடவையில் செலுத்தக்கூடிய சில வரிகள் உள்ளடங்கலாக புதிய பல வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் வரி நிர்வாகத்தை பலப்படுத்துவதற்கு வரி சேகரிக்கும் முகவர் நிறுவனங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வரியல்லா வருவாயை உயர்த்துவதற்கும் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பல வழிமுறைகள் முன்மொழியப்பட்டன.

இணங்குவிப்புத் தன்மையை முன்னேற்றவும் வரிச் சலுகைகளை வழங்குவதன் ஊடாக முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை வருமான வரி முறைமையை சீர்ப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் எடுக்கப்பட்டன. இதன்படி, 2014இல் தொழில் தகைமை வாய்ந்தவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் வருமானத்தின் மீதான 16 சதவீதம் என்ற தாழ்ந்த வருமான வரியானது ஏனைய தொழில் வகைகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது. இதற்கு மேலாக, உழைக்கும் போதே செலுத்தும் வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணமொன்றாக, வருடாந்த தொழில் வருமானத்தின் விலக்களிப்புத் தொகையான ரூ.600,000ஆனது ரூ.750,000 இற்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் 1970களில் தயாரிப்பு வியாபாரத்தை ஆரம்பித்த உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு 10 சதவீதம் என்ற வருமான வரி குறைப்பை பிரயோகித்து கைதொழில் முற்கொடுப்பனவு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் உள்ளூர் சீனிக் கைத்தொழில் துறையினை விரிவுப்படுத்தும் நோக்குடன் 12 சதவீதம் என்ற வருமான வரிச் சலுகை வீதமானது அறிமுகப்படுத்தப்பட்டது. 2013/14 வரி ஆண்டில் தனது இலாபத்தில் 25 சதவீதத்தினை செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ள ரூ.2000 மில்லியனுக்கு அதிகமாக இலாபம் உழைக்கும் ஏதேனும் கம்பனி அல்லது தனிநபர் மீது பிரயோகிக்கக்கூடிய மிகை வருமான வரியானது ஒரே தடவையில் செலுத்தும் வரியாக ஆண்டுக்காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வட்டி வருமானத்தினை அடிப்படையாகக் கொண்ட அதிகரிக்கும் வரி வீதங்களிற்கு பதிலான வட்டித் தொகைக்கு ஏதுவான வட்டி வருமானத்தின் 2.5 சதவீத ஒற்றைப் பிடித்துவைத்தல் வரியின் வீதத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் வட்டி வருமானத்தின் மீது பிரயோகிக்கக்கூடிய பிடித்து வைத்தல் வரி முறையானது திருத்தியமைக்கப்பட்டது.

6 நிதியும் அரசு இறைக்கொள்கையும்

ஆண்டுக்காலப்பகுதியில் பெறுமதிசேர்க்கப்பட்ட வரியின் வரித்தளமானது விரிவாக்கப்பட்டதுடன் பிரயோகிக்கக்கூடிய வீதமானது குறைக்கப்பட்டது. இதற்கமைய, அனைத்து வரி பிரயோகிக்கக்கூடிய பொருட்கள் மீதான பிரயோகிக்கக்கூடிய பெறுமதிசேர் வட்டி வீதம் 12 சதவீதத்திலிருந்து 11 சதவீதத்திற்கு 2015 சனவரியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் குறைக்கப்பட்ட அதேவேளை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் என்பவற்றின் மீதான பெறுமதிசேர் வரியின் அமுல்படுத்தலுக்கான பிரயோகிக்கக்கூடிய காலாண்டு புரள்வு ரூ.250 மில்லியனிலிருந்து ரூ.100 மில்லியனிற்கு குறைக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் சமையை இலகுவடுத்துவதற்கு பெறுமதிசேர் வரி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்பட்ட பொறுப்பு வழங்கல்களின் மட்டமானது ஆண்டொன்றிற்கு ரூ.12 மில்லியனிலிருந்து ஆண்டொன்றிற்கு ரூ.15 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது. இதேபோன்று தேசத்தை கட்டியெழுப்பும் வரிக்கு பொறுப்பான புரள்வின் மட்டமானது ஆண்டொன்றிற்கு ரூ.12 மில்லியனிலிருந்து ஆண்டொன்றிற்கு ரூ.15 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது.

2015இல் கலால் வரியிலிருந்தான வருவாய் சேகரிப்பை அதிகரிப்பதற்கு பல வழிமுறைகள் எடுக்கப்பட்டன. இதற்கமைய, சிகரெட் மீதான கலால் தீர்வை வீதங்கள் (சிறப்பு எடுப்பனவு) மற்றும் மதுசாரம் மீதான கலால் வரி வீதங்கள் ஆண்டுக்காலப்பகுதியில் மேல் நோக்கி திருத்தப்பட்டன. மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில் 1,000 சிசி இணைவிட குறைவான மோட்டார் வாகனங்கள் மீதான கலால் வரியானது கீழ்நோக்கி திருத்தப்பட்ட அதேவேளை மோட்டார் வாகன வரி அமைப்பை சீர்படுத்துவதற்கு ஆண்டுக்காலப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்களின் கலால் தீர்வையானது மேல்நோக்கி திருத்தப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் நேரத்தில் செலுத்தப்பட வேண்டிய கலால் தீர்வையை கணிப்பிடும் நோக்குடன் மோட்டார் வாகனங்களின் பெறுமதியை சங்கத்தில் கணிப்பிடுவதற்கான முறை 2015இல் திருத்தப்பட்டது.

வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் அறுவடைக் காலப்பகுதியில் உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கும் நோக்குடன் சந்தை விலைகள் மற்றும் இறக்குமதி அளவு என்பவற்றை திருத்தும் பொருட்டு காலத்திற்கு காலம் பல்வேறு உணவுப் பொருட்களின் இறக்குமதிக்குக்கான சிறப்புப் பண்ட தீர்வையானது மாற்றப்பட்டது. இதன்படி, சந்தை விலைகளைக் குறைப்பதற்காக 2015 சனவரி 30இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு பல அத்தியாவசியப் பொருட்களின் சிறப்புப் பண்டத்தீர்வை கீழ்நோக்கித்

திருத்தப்பட்டது. 2014இன் குறைந்த நெல் உற்பத்தி காரணமாக அரிசிக்கான சந்தைக் கிடைப்பனவை அதிகரிப்பதற்கு கீழ்மட்டத்திற்கு குறைக்கப்பட்ட அரிசி இறக்குமதியின் சிறப்புப் பண்டத் தீர்வையானது அறுவடைக் காலப்பகுதியில் நெல் உற்பத்தியாளர்களின் வருமானத்தைப் பாதுகாப்பதற்கு இவ்வாண்டுக் காலப்பகுதியில் கிலோ கிராமொன்றிற்கு ரூ.40 இற்கு இரு தடவைகள் அதிகரிக்கப்பட்டன. மேலும், அரிசிக்கான சிறப்புப் பண்டத்தீர்வை கிலோ கிராம் ஒன்றிற்கான ரூபா 40இற்கு பதிலாக கிலோ கிராம் ஒன்றிற்கு சுங்கத் தீர்வை ரூபா.35, 11 சதவீத பெறுமதி கூட்டப்பட்ட வரி, 5 சதவீத துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தித் தீர்வை மற்றும் 2 சதவீத தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பன 2015 மேயில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றின் இறக்குமதிக்குக்கான சிறப்புப் பண்டத் தீர்வையானது உள்ளாட்டு வழங்கல் நிலைமைகளை கருத்தில் கொண்டு பல்வேறு தடவைகள் மாற்றப்பட்டதுடன் பருப்பு மற்றும் மெக்கரால் உள்ளடங்கலாக ஏனைய பல பண்டங்களின் சிறப்புப் பண்டத் தீர்வையும் இவ்வாண்டுக் காலப்பகுதியில் குறைக்கப்பட்டன.

அரசிறை சேகரிப்பை மேம்படுத்துவதற்கு வரி முறைமைகளிற்கு புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட அதே வேளை ஏனைய வரிகளில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, அரசிறை சேகரிப்பினை மேம்படுத்துவதற்கு மதுபானச் சாலை மற்றும் தவறணைத் தீர்வை, கசினோ கைத்தொழில் தீர்வை, செல்லிடத் தொலைபேசி தொழிற்பாட்டுத் தீர்வை, செய்மதி அமைவிடத் தீர்வை மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட விளையாட்டுகள் அலைவரிசைத் தீர்வை போன்ற சில ஒரே தடவையிலான தீர்வைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 2000 ஏப்பிரல் 01இல் அல்லது அதற்குப் பின்னர் வதியும் நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட ஏதேனும் கட்டிடங்கள் மற்றும் ரூ.150 மில்லியன் அல்லது அதற்கு மேல் பெறுமதியிடப்பட்ட அல்லது 10,000 சதுர அடியினைக் கொண்ட வீடுகள் இதில் எவை உயர்வோ அவற்றின் உரிமையாளர்கள் மீது மாளிகை வரியானது அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இது உள்ளூர் அதிகாரசபைகளினால் வருடாந்த அடிப்படையில் சேகரிக்கப்படும். மேலும், கசினோ களியாட்ட இடத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நபர் மீதும் கசினோ நுழைவுத் தீர்வையானது அமுல்படுத்தப்பட்ட அதேவேளை பந்தயம் மற்றும் சூதாட்டத் தீர்வையானது அதிகரிக்கப்பட்டது. மேலும், குடிவரவின் பொழுது குடிபெயர்ந்தோரினால் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதற்கான அனைத்து வெளிநாட்டுச் செலாவணியின் மீதும் வரியொன்று விதிக்கப்பட்டது. வரியல்லா வருமானத்தின் பக்கத்திற்கு பல முன்மொழிவுகள் 2015இற்கான வரவு செலவுத் திட்டத்திலும் முன்மொழியப்பட்டன.

ஆண்டுக் காலத்தில் அரசிறை சேகரிப்பை மேம்படுத்துவதற்கு சுங்கத் தீர்வையானது அதிகரிக்கப்பட்ட அதேவேளை சுங்கத் தீர்வையானது நான்கு பிரிவு அமைப்புகளிலிருந்து மூன்று பிரிவு தீர்வை அமைப்பிற்கு மாற்றப்படுவதுடன் இலகுவாக்கப்பட்டது. அதன்படி பூச்சியம், 7.5 சதவீதம், 15 சதவீதம் மற்றும் 25 சதவீதம் என்ற நான்கு பிரிவு சுங்கத் தீர்வை அமைப்பிற்குப் பதிலாக பூச்சியம், 15 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற மூன்று பிரிவு சுங்கத் தீர்வை அமைப்பு ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015 நடுக்காலத்தில் அரிசி இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வைக்குப் பதிலாக சுங்கத் தீர்வை மற்றும் ஏனைய பல தீர்வைகள் விதிக்கப்பட்டதுடன் ஆண்டின் இறுதிப்பகுதியில் மதுபான வகைகள் மற்றும் ஏனைய பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை அதிகரிக்கப்பட்டது.

வரி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கும் அதனால் அரசிறை சேகரிப்பு மேம்படுவதனாலும் ஆண்டுக்காலப்பகுதியில் தன்னியக்க அரசிறை முகவர்கள் செயற்பாடானது துரிதப்படுத்தப்பட்டது. அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையானது அரசிறை சேகரிப்பின் விளைத்திறனை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த வரி நிருவாகத்தினைப் பலப்படுத்துவதற்கும் உள்நாட்டு அரசிறைத் திணைக்களத்தினை தன்னிச்சையாக செயற்படுத்துவதற்கு ஒட்டுமொத்த வரி நிருவாகத்தினை பலப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளது. இச்செயற்திட்டமானது பிரதானமாக வரிச் செலுத்தும் பணியை சுய பணியாக மாற்றுவதல், வரிகளுக்கிடையிலான வரி பொறுப்பு மற்றும் வரி செலுத்துவோர் தகவல் தொடர்பான ஒன்றிணைக்கப்பட்ட முறைமையை நிறுவுதல், மத்தியப்படுத்தப்பட்ட வரிச் செலுத்துவோர் தரவுத்தளத்தினை உருவாக்கல், தனிநபர் மற்றும் கம்பனி வரி செலுத்துனர்கள் ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட அடையாள இலக்கத்தினை நடைமுறைப்படுத்தல் மற்றும் உள்நாட்டு அரசிறை திணைக்களம் மற்றும் ஏனைய முக்கிய ஆர்வலர்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்தினை வசதிப்படுத்துவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட முறைமையினை நிருவகித்தல் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது. 2015இல் பொதுமக்களுக்காக உள்நாட்டு அரசிறை திணைக்களத்தின் புதிய வெப்தளத்திற்கான நுழைவுப்பாதை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. கட்டம் 1 ஆனது உள்நாட்டு அரசிறைத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் அரசிறையின் 95 சதவீதத்தினை விடவும் அதிகமானதைக் கொண்டுள்ள கம்பனி வருமான வரி, பெறுமதி சேர் வரி, எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி, பிடித்துவைக்கப்பட்ட வரி, தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி மற்றும் உழைக்கும் போதே செலுத்தும் வரி என்பவற்றைக் கொண்டுள்ளது. கட்டம்

2 ஆனது தனிநபர்கள், பங்குடமை, கழகங்கள், சங்கங்கள் போன்ற கம்பனியல்லா வருமான வரிகள், முத்திரைத் தீர்வை, பொருளாதார பணிக் கட்டணம், நிதி மீதான பெறுமதி சேர் வரி மற்றும் பந்தயம் மற்றும் விளையாட்டுத் தீர்வை போன்றவற்றை உள்ளடக்குகின்றது. இத் திட்டத்தின் கீழ், இலத்திரனியல் பதிவு செய்தல் 2016 முன்பகுதிகளில் தொடங்கப்பட்ட அதேவேளையில் வரிச் செலுத்துபவர்களை பதிதல் மற்றும் அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையின் கீழ் பெறுமதி சேர் வரி மற்றும் எளிமையாக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மாதாந்த வருவாய்களை அனுப்புதல், இணையத்தளத்தில் அதேநேரத்திலான எளிமையாக்கப்பட்ட பெறுமதி சேர் திட்டத்தினை ஒப்படைத்தல் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு வரையறுக்கப்பட்ட பரப்புகளுடன் 1944இன் கீழான அழைப்பு மையமொன்று ஆரம்பிக்கப்பட்டது. 2015 காலப்பகுதியில், இலங்கைச் சுங்கத்திற்குள் பெறப்படும் அனைத்துப் பெறுகைகளையும் சுங்கத்தரவிற்கான தன்னியக்க முறைமையுடன் கூட்டிணைக்கக் கூடியவாறான ஒரு முறைமை இலங்கைச் சுங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டது. அவ்வாறான சேகரிப்புக்கள் வழங்கப்பட்ட இடைமுகத்தினூடாக அடுத்துவரும் காலையில் நிதி அமைச்சில் நடைமுறைப்படுத்தக் கூடியதான பொருத்தமான அரசிறைக்கு ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையின் கீழ் வரவு வைக்கப்பட கூடியதாக இருக்கிறது. மேலும் 2016 சனவரியில், ஒற்றை அமைவிடத்தில் அல்லது ஒற்றை நிறுவனத்தில் ஒழுங்குமுறைப்படுத்தும் ஆவணங்களை ஒப்படைப்பதற்கு சர்வதேச (எல்லை கடந்த) வர்த்தகர்களை இயலுமாகச் செய்கின்ற எல்லை ஒழுங்கமைப்பு அதிகார சபைகளுக்கான உயர் தொழில்நுட்ப ஒற்றை சாளர முறைமையுடன் இலங்கைச் சுங்கம் இணைக்கப்பட்டது. ஒற்றை சாளர முறைமையானது முக்கிய சமூகங்கள் மற்றும் எல்லை கடந்த வர்த்தக நாடுகளின் ஆர்வலர்கள், கப்பலேற்றல் மற்றும் அனுப்பும் சமூகம், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மற்றும் வங்கியியல் மற்றும் காப்புறுதிச் சமூகம் என்பவற்றிற்கு குறிப்பிட்ட நன்மைகளை வழங்கிய அதேவேளை தரவுகளின் மேற் பொருந்துகையின் போது முறைமையை விட்டு வெளியேறுவதற்கு அல்லது வேறுபட்ட நிறுவனங்களுக்கு பல நிகழ்வுகளில் ஒரே தகவல்களை வழங்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை சுங்கத்தினை இயலுமாகச் செய்கிறது.

ஆண்டுக்காலப்பகுதியில் பொதுமக்களின் முதலீட்டை எதிர்பார்த்த அளவில் பேணும் அதே வேளையில் மீண்டெழும் செலவினத்தின் மிகையோட்டத்தினை தவிர்ப்பதற்கான அரசு செலவினத்தின் சரியாக முகாமைப்படுத்தலை உறுதிப்படுத்தும் நோக்குடன் பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

02/2015 இலக்க தேசிய வரவு செலவு சுற்றறிக்கையின் கீழ் அனைத்து செலவிடல் முகவர்களும் ஆண்டிற்காக பகிரப்பட்ட ஏற்பாடுகளுக்குள் தமது செலவினங்களை முகாமை செய்ய அறிவுறுத்தப்பட்டதுடன் ஏற்படும் செலவினங்கள் மீது சரியான கட்டுப்பாடுகளை பேணவும் அறிவுறுத்தப்பட்டனர். அரசு நிறுவனங்களுக்கு 2015ஆம் ஆண்டு காலத்தில் புதிய வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டதுடன் தற்போது கிடைக்கக் கூடியவாறாக உள்ள வாகனங்களை வினைத்திறனுடன் முகாமை செய்ய எதிர்பார்க்கப்பட்டது. பொதுமக்கள் நிதியினை பொருத்தமற்று பயன்படுத்துவதனை தவிர்ப்பதற்கு விளம்பரங்கள் மற்றும் அனுசரணைகள் மீதான செலவினங்கள் அனுமதியளிக்கப்படவில்லை. மூலதன செலவின முகாமைத்துவத்தை பொறுத்தவரையில் 2015ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளிலிருந்து முன்னைய ஆண்டின் கடமைகளை தீர்ப்பளவு செய்வதற்கும் நடுத்தரக்கால வரவு செலவுத்திட்ட கட்டமைப்பினூடாக குறைந்த முன்னுரிமையுடைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சாத்தியத்தினை அவதானிப்பதன் மூலம் எஞ்சியுள்ள ஏற்பாடுகளை முன்னுரிமைப்படுத்துவதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் 2015 திசம்பரில் வெளியிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்டத்தின் சுற்றறிக்கை இல 06/2015இன் கீழ் நிதியமைச்சின் தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தில் வரவுசெலவுத்திட்ட அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் பிரிவொன்று நிறுவப்பட்டது. 2016இன் ஆரம்ப காலத்தில் துணைநில் அமைச்சரவை மற்றும் முகவர்களால் பின்பற்றப்பட்ட பூச்சிய அடிப்படையிலான வரவு செலவுத் திட்டமிடலின் தேவைப்பாட்டினை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத் திட்ட செயற்பாட்டை வரவு செலவுத்திட்ட அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் பிரிவு காலாந்தர மற்றும் முறைமை அடிப்படையில் கண்காணித்தது. இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்வனவுத் திட்டம், செயற்பாட்டு திட்டம் மற்றும் முக்கிய செயலாற்றல் குறிகாட்டிகள் என்பவற்றின் அடிப்படையில், பகிரப்பட்ட நிதியத்திற்கு எதிராக நிதியியல் முன்னேற்றம் மற்றும் துணைநில் அமைச்சரவை மற்றும் முகவர்களின் பௌதீக செயலாற்றத்தை மீளாய்வு செய்வதற்காக பொதுத் திறைசேரியில் மாதாந்த வரவு செலவுத் திட்ட கண்காணிப்பு கட்டம் ஒன்று நடைபெற்றது.

அரசுதுறை ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் என்பன 2015இல் மேல்நோக்கித் திருத்தப்பட்டது. அரசுதுறை ஊழியர்களுக்கு மாதமொன்றுக்கு வழங்கப்பட்ட மாதாந்த இடைக்காலப்படி 2014 நவம்பரிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ரூ.3,000 இலிருந்து ரூ.7,000ஆல் அதிகரிக்கப்பட்டு இதில் 2015 பெப்புருவாரியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்

ரூ.5,000 வழங்கப்பட்டதுடன் 2015 யூனிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மிகுதிப்பணம் வழங்கப்பட்டது. மேலும், அரசு பணியிலுள்ள நிறைவேற்றுத்தர வகையினருக்கு 2015 யூலையிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் விசேட படியொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 சனவரி 1இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அரசுதுறை பணிகளுக்கான புதிய சம்பள அளவினை ஐந்து கட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக அவசியமான படிமுறைகள் எடுக்கப்பட்டன. 2014 நவம்பரிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஓய்வூதியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட இடைக்காலப் படி 2015 ஏப்பிரலில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மாதமொன்றுக்கு ரூ.2,500 இலிருந்து ரூ. 3,500 ஆக அதிகரிக்கப்பட்டது. மேலும் அரசு நிர்வாக சுற்றறிக்கை இல 06/2006 இனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதிய முரண்பாடு சீராக்கப்பட்டதுடன், 2015 யூலையிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் சீராக்கப்பட்ட ஓய்வூதியங்கள் செலுத்தப்பட்டன.

குழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் சில வெளிநாட்டுக் கடன் ஒப்பந்தங்களின் மீள் பேரம்பேசல் என்பவற்றின் காரணமாக சில உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்களின் அமுலாக்கம் மெதுவடைந்திருப்பினும், ஆண்டு காலத்தில் அரசு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றது. மொறகஹகந்த மற்றும் களுகங்கை செயற்றிட்டங்கள் போன்ற நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆண்டு காலத்தில் தொடர்ந்தும் இடம்பெற்றது. இதற்கமைய, கடுகதிப் பாதையின் அபிவிருத்தி, தேசிய பாதைகள், பாலங்களை மேம்படுத்தலும், விரிவுபடுத்தலும் மற்றும் புகையிரத வீதிகளின் விரிவாக்கம் என்பன தொடர்ந்தும் இடம்பெற்றது. அதேவேளை, முன்னுரிமை வீதி செயற்றிட்டம், விரிவான கொழும்பு நகராட்சி போக்குவரத்து அபிவிருத்தி செயற்றிட்டம், வடக்குப் பகுதியின் பாதை இணைப்புத் திட்டம் மற்றும் மாத்தரையிலிருந்து பெலியட்ட வரையான மாத்தறை கதிர்காம புகையிரத விரிவாக்க செயற்றிட்டத்தின் கட்டம் 1 என்பனவற்றின் மேம்பாடு மற்றும் புளரமைப்பு என்பன 2015 காலப்பகுதியில் தொடர்ந்தும் இடம்பெற்றது. மேலும் 2015 செத்தெம்பர் 17 இல் கடுவலவிலிருந்து கடவத்தை வரையாக வெளிச் சுற்று நெடுஞ்சாலையின் கட்டம் 2 திறக்கப்பட்டது. கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையான வெளிச்சுற்று நெடுஞ்சாலையின் கட்டம் 3இன் விரிவான பொறியியல் வடிவமைப்பானது கொழும்பு-கட்டுநாயக்க கடுகதிப் பாதையுடன் இணைக்கப்பட்டதுடன் செயற்றிட்டத்தின் காணி கையேற்பு, மேற்பார்வை ஆலோசனை, அளவீடு மற்றும் வெளிக்கள பரீட்சிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை கடவத்தையிலிருந்து மீரிம வரையான மத்திய கடுகதிப் பாதையின் கட்டம் 1 இன் கட்டுமானப் பணிகள் 2015 ஓகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான தென் கடுகதிப் பாதையின் விரிவாக்கமானது அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மாத்தளை விமான நிலையத்துடன் இணைக்கப்படுவது 2015 யூலையில் ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கம் சமுர்த்தி மற்றும் மகநெரும நிகழ்ச்சித் திட்டத்தினூடாக வாழ்வாதார அபிவிருத்தி முயற்சிகளுக்காகத் தொடர்ந்தும் மூலவளங்களை வழிப்படுத்தியது. இதன்படி சமுர்த்திப் படியின் தொகையானது 2015 சனவரியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மாதமொன்றுக்கு ரூ.1,500 இலிருந்து மாதமொன்றுக்கு ரூ.3,000 ஆக 100 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இத்தொகையானது 2015 ஏப்பிரலில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ரூ.3,500 ஆக மேலும் அதிகரிக்கப்பட்டது. மேலும் நன்மை பெறுநரின் தனிப்பட்ட கணக்குகளிற்கு சமுர்த்தி மானியத்தை வரவு வைக்கின்ற செயன்முறையைத் துரிதப்படுத்துவதற்காக 2015 ஏப்பிரலில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இலத்திரனியல் நிதிய மாற்றல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் சமுர்த்திப் படியின் தேவைப்பாட்டிணையுடைய நன்மை பெறுநரை அடையாளங்காணும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அளவீடொன்று மேற்கொள்ளப்பட்டது. திவிநெரும சமூக அடிப்படையிலான வங்கிகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட “திவிநெரும திரிய சவிய” என்ற சிறப்புக் கடன் திட்டமானது, குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் பொருட்டு மேலும் வலுப்படுத்தப்பட்டது. மேலும் திவிநெரும வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன்பிடி மற்றும் நுண்பாக தொழிற்துறை போன்ற துறைகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கிராமிய மற்றும் பிராந்திய உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆண்டு காலத்தில் மகநெரும நிகழ்ச்சித் திட்டத்தினையும் தொடர்ந்தும் மேற்கொண்டது.

அரசிற்கு சொந்தமான முக்கியமான தொழில் முயற்சிகளின் ஐந்தொகையை வலுப்படுத்துவதற்காகவும், தொழிற்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும் 2015 காலப்பகுதியில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி, தொழிற்பாட்டு விளைத்திறனை மேம்படுத்துவதற்காகவும் நவீன பயணிகள் வசதியினை வழங்குவதற்காகவும் புதிய தொகுதியுடன் பரந்த அமைப்பு தொகுதியினை முழுவதுமாக மாற்றுவதன் மூலம் 2014இல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் மீள் தொகுதிப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுக்காலப்பகுதியில் தொடரப்பட்டது. போட்டி ஏலச் செயன்முறை மூலம் தவணை ஒப்பந்த வழங்குநரை தெரிவு செய்தல் மற்றும் மீள் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான தவணை ஒப்பந்தங்களினுள்

நுழைதல் என்பவற்றை இயலச் செய்தவற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு செயன்முறை மீள்வடிவமைக்கப்பட்டது. மேலும் பெற்றோலிய உற்பத்திகளின் உள்நாட்டு விற்பனை விலைக்கான விலையிடல் சூத்திரம் கலந்துரையாடும் மட்டத்தில் பேணப்பட்டது. அதேவேளை திறைசேரி கடன்கள் மூலதனத்திற்கு மாற்றப்பட்டதால் இலங்கை மின்சாரசபை மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதியியல் நிலைமை வலுப்படுத்தப்பட்டது. மேலும் கட்டம் 3இன் 30ஏ அல்லது அதற்கு மேற்பட்டதுடன் இணைக்கப்பட்ட வீட்டுப் பாவனையாளர்களுக்கான பாவனைக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட மின் தீர்வையானது இலங்கை மின்சார சபையால் தேர்வுத் தீர்வையொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் படுகடன் முகாமைத்துவ உபாயமானது பொதுப்படுகளுடன் தொடர்புடைய இடர்நேர்வை குறைக்கின்ற அதேவேளை சாத்தியமான குறைந்தபட்ச செலவில் அரசாங்கத்தின் நிதியீட்டம் தேவைப்பாட்டிற்கு கிடைக்கத்தக்க நிதியை உறுதிப்படுத்துவதன் மீது கவனம் செலுத்தியிருந்தது. ஆண்டு காலப்பகுதியில் நேரடி வைப்புக்கள் ஊடாக அரசாங்க பிணையங்கள் மீதான முதலீட்டின் ஏற்றுக் கொள்ளலானது கைவிடப்பட்டதுடன் அதற்கு பதிலாக முழுமையான ஏலத்தின் அடிப்படையிலான முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படுகடனின் சரியான கலவையைப் பேணுவதற்கும் படுகடன் சொத்துப்பட்டியலில் முதிர்வு பொருத்தமற்ற தன்மையை குறைப்பதற்கும் படிமுறைகள் எடுக்கப்பட்டன. இதன்படி பிரதானமாக மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய படுகடன் இடர்நேர்வை குறைப்பதற்காகவும் உள்நாட்டு படுகடன் சொத்துப்பட்டியலின் முதிர்விற்கான சராசரி காலத்தை அதிகரிப்பதற்காகவும் முதிர்வுடைய திறைசேரி முறிகள் நடுத்தர காலத்திலிருந்து நீண்டகால திறைசேரி முறிகளுக்கு பிரதியீடு செய்யப்பட்டன. முக்கியமாக உள்நாட்டு வங்கி முறைமையின் ஊடாக வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்பெறுகைகளை பெற்றுக்கொள்வதற்கான கருவியாகிய இலங்கை அபிவிருத்தி முறிகள் உள்நாட்டு சந்தை வட்டி வீதங்களின் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கான வழமையானதொரு கடன்பெறுகை கருவியாக பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.

அரசாங்கம் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வெளியிடுவதன் ஊடாக 2015 காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2.15 பில்லியனை பெற்றுக்கொண்டிருந்தது. மே 2015இல், அரசாங்கமானது வருடத்திற்கு 6.125 சதவீதம் என்ற படிப்படியான குறைந்த விளைவு வீதத்தில் 10 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியை ஐ.அ.டொலர் 650

மில்லியனுக்கு வெற்றிகரமாக வெளியிட்டிருந்தது. அதற்கு மேலாக 2015 ஒத்தோபரில் 10 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட மற்றுமொரு நாட்டிற்கான பன்னாட்டு முறியொன்று வருடாந்தம் 6.85 சதவீத விளைவு வீதத்தில் ஐ.அ.டொலர் 1.5 பில்லியனுக்கு வெளியிடப்பட்டிருந்தது. முதன்முதலாக 2007இல் வெளியிடப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியினைத் தொடர்ந்து பன்னாட்டு பிணையச் சந்தையில் ஆண்டொன்றில் இலங்கையால் வெளியிடப்பட்ட பெரிய வழங்கல் இதுவாகும்.

நாட்டிற்கான பன்னாட்டு தரமிடல் நிறுவனங்கள் 2015இல் இலங்கையின் கடன் தரமிடலை உறுதிப்படுத்தியிருப்பினும் பிட்சு தரமிடல் மற்றும் ஸ்ராண்ட் மற்றும் புவர்ஸ் தரமிடல் சேவைகள் வெளியக மற்றும் உள்ளக பகுதிகள் என்பவற்றிலிருந்து அதிகரித்துச் செல்லும் இடர்நேர்வை மேற்கோள்காட்டி 2016இன் ஆரம்பத்தில் அவற்றின் தரமிடல்களில் சில சீராக்கங்களை மேற்கொண்டிருந்தன. இதன்படி பிட்சு தரமிடல் இலங்கையின் வெளிநாட்டு நாணய தரமிடலை 2015இல் அவர்களால் உறுதிசெய்யப்பட்டிருந்த 'நிலையான தோற்றப்பாடு' மற்றும் 'பிபி-' இலிருந்து 'பி+' இற்கு 'எதிர்கணிய தோற்றப்பாடு' என்பவற்றுடன் கீழ்நோக்கி தரப்படுத்தியிருந்தது. அதிகரித்துச் செல்லும் மீள்நிதியிடல் இடர்நேர்வுகள், கணிசமான படுகடன் முதிர்வுகள், பலவீனமான பொது நிதி, அந்நியச் செலாவணி ஒதுக்கங்களில் ஏற்படும் வீழ்ச்சி மற்றும் உயர்ந்தளவான வெளிநாட்டு நாணய படுகடன் பங்கு என்பன பிட்சு தரமிடல் நிறுவனத்தால் கரிசனைக்குரிய விடயங்களாக கருதப்பட்டன. எனினும், சாதகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மனித அபிவிருத்தியின் மட்டம், அரசியல் உறுதிப்பாட்டுடனான பதிவுசெய்யப்பட்ட தெளிவான வெளியக படுகடன் பணிகள் என்பனவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இலங்கையின் பேரண்டப் பொருளாதாரச் சூழலானது தொடர்ச்சியாக வலுவாக காணப்படுமென பிட்சு தரமிடல்கள் குறிப்பிட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் மற்றும் புவர்ஸ் தரமிடல் பணிகள் இலங்கையின் வெளியக திரவத்தன்மை மீதான அதிகரித்த அழுத்தங்கள் மற்றும் பலவீனமான பொது நிதிகள் என்பவற்றை மேற்கோள்காட்டி நீண்டகால தரமிடல் மீதான தோற்றப்பாட்டை 'நிலையானது' என்பதிலிருந்து 'எதிர்க்கணியம்' என்பதற்கும் நீண்டகாலத்திற்கான அதனது 'பி+' மற்றும் குறுங்காலத்திற்கான அதனது 'பி' போன்ற நாட்டிற்கான கடன் தரமிடலை 2016 மார்ச்சில் உறுதிப்படுத்தியிருந்தது. எனினும், தரமிடல் காலப்பகுதியில் காணப்பட்ட உயர் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி என்பவற்றால் துணைபுரியப்பட்டு 2015ஆம் ஆண்டில் மூடி முதலீட்டு பணிகளால் உறுதிசெய்யப்பட்ட 'நிலையான' தோற்றப்பாடு என்பவற்றுடனான 'பி1' என்ற நாட்டிற்கான தரமிடல் மாற்றமின்றி காணப்பட்டது.

இறைத்துறையிலுள்ள அடிப்படை பலவீனங்களை இனங்காண்பதற்கான முக்கிய இறைத்திருத்தங்களை காலதாமதமின்றி ஆரம்பித்தாலன்றி 2015 காலப்பகுதியில் காட்டப்பட்ட பலவீனமான இறைச்செயலாற்றும் 2016இலும் தொடர்வதற்கான சாத்தியம் உள்ளது. 2015இல் திருத்தப்பட்ட மொ.உ.உற்பத்தியின் சதவீதத்திற்கான அரசினையினுடைய போக்கானது குறைவடைந்து செல்வதுடன், 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விலக்கின்மையால் அரசிறை சேர்ப்பின் தன்னிறைவானது இடரினை நோக்குவதுடன் அது ஏறத்தாழ மொ.உ.உற்பத்தியின் 0.4 சதவீதத்திற்கு வகை கூறியதுடன் உந்து உருளி இறக்குமதிகளில் சாத்தியமான கீழ்நோக்கிய போக்கை காட்டியது. இது 2015இல் குறிப்பிடத்தக்க அரசிறையின் அளவினை உருவாக்கியது. அதேவேளை, மீண்டெழும் செலவினத்தின் ஒற்றை பாரிய விடயமாகக் கருதப்படும், அரசாங்க தொழிலாளர்களுடைய கூலி உண்டியலின் அளவானது, மிகவும் தேவைப்படும் பொது முதலீடு உள்ளடங்கலாக ஏனைய அரசு செலவீனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு இறை இடைவெளியை வழங்குகிறது. மேலும், நாட்டிலுள்ள வயதானவர்களின் சனத்தொகை உயர்வுச் சூழலில் அவர்களுடைய ஓய்வகாலத்தில் ஓய்வூதியத்தை நிச்சயப்படுத்த 2016இற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முன்மொழியப்பட்ட அதேவேளை ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்குகளின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டது. 2015 திசம்பரில் ஐக்கிய அமெரிக்க பெடறல் நிசேவ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வட்டிவீத உதைப்புடன் உயர்ந்த சர்வதேச வட்டி வீதங்கள் மற்றும் ஏனைய சர்வதேச அபிவிருத்திகள் மற்றும் உள்நாட்டு வட்டிவீத உயர்வுகள் என்பவற்றின் விளைவாக அரசினுடைய கடன்பெறுகைகளின் செலவு நடுத்தரக் காலங்களில் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது. இதன் பின்னணியில் 2016 இற்கான வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.9 சதவீதத்திற்கு பதிலாக 2016இல் ஏற்பட்ட மொ.உ.உற்பத்தியின் 5.4 சதவீத வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையினை பேணுவதன் தேவைப்பாடு 2016 மார்ச்சில் அறிவிக்கப்பட்ட அதேவேளை அரசிறை சேகரிப்புக்களை மேம்படுத்தும் 2016இற்கான மூல வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அளவீடுகளுக்கு பல்வேறு மாற்றங்கள் முன்மொழியப்பட்டன. இத்தகைய கொள்கைகளின் விளைத்திறான நடைமுறைப்படுத்தலானது ஒருங்கிணைக்கப்பட்ட இறையை வலுவாக்கும் செயல்முறையில் முக்கியமானதாக இருக்கின்றது.

6.3 அரசு வரவு செலவுத் திட்ட தொழிற்பாடுகள்


அரசிறையும் கொடைகளும்

அரசிறை

2015இல் மொ.உ.உற்பத்திக்கான மொத்த அரசு அரசிறை விகிதம் 2011 இலிருந்து பதிவுசெய்யப்பட்ட அதன் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கை எதிர்மாறாக்கியதுடன் 2014இன் 11.4 சதவீதத்திலிருந்து 13.0 சதவீதத்துக்கு அதிகரித்தது. இவ் அதிகரிப்பு, 2015இல் வரியல்லா அரசிறைச் சேகரிப்பிலான வீழ்ச்சிக்கு மத்தியில் வரி அரசிறையிலான அதிகரிப்பால் முழுமையாக ஏற்பட்டது. இது 2015இற்கான வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 13.3 சதவீதம் கொண்ட ஆண்டு இலக்கை விட சிறிதளவு மட்டுமே குறைவானதாகும். மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரி அரசிறை 2014இன் 10.1 சதவீதத்திலிருந்து 2015இல் 12.1 சதவீதத்துக்கு அதிகரித்திருக்கையில் வரியல்லா அரசிறை 2014இன் 1.4 சதவீதத்திலிருந்து 2015இல் மொ.உ.உற்பத்தியின் 0.9 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில், மொத்த அரசிறையானது, கலால் வரிகள், வருமான வரி மற்றும் இறக்குமதித் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்பிலான அதிகரிப்பின் முக்கிய காரணத்தால் 2014இன் ரூ.1,195.2 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.1,454.9 பில்லியனுக்கு 21.7 சதவீதத்தால் அதிகரித்தது. வரியல்லா அரசிறையிலான வீழ்ச்சி, இவ்வாண்டில் கட்டணங்கள் மற்றும் பணிகள் கட்டணங்களிலிருந்தான அரசிறை அதிகரித்த போதிலும் அரசுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்களின் இலாபம் மற்றும் இலாப மாற்றங்களிலான வீழ்ச்சி மற்றும் வீழ்ச்சியடைந்த வட்டி மற்றும் வாடகை வருமானத்தால் ஏற்பட்டதாகும்.

மொ.உ.உற்பத்திக்கான வரி அரசிறையின் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கு 2015இல் நேர்மாறாகியது. இது 2014இல் பதிவு செய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 10.1 சதவீதத்துடன்

வரைபடம் 6.2 அரசிறையின் உள்ளடக்கம் - 2015



அட்டவணை 6.2 அரசு அரசிறையின் பொருளாதாரப் பகுப்பாய்வு

விடயம்	2015		2016
	2014	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
ரூ. மில்லியன்			
வரி அரசிறை (அ)	1,050,362	1,337,000	1,355,779
வருமான வரிகள்	198,115	310,600	262,583
பெறுமதி சேர் வரி	275,350	296,000	219,700
கலால் வரிகள்	256,691	343,435	497,652
இறக்குமதித் தீர்வை	81,108	85,000	132,189
ஏனைய வரிகள்	239,099	301,965	243,655
வரியல்லா அரசிறை	144,844	167,700	99,099
மொத்த அரசிறை	1,195,206	1,504,700	1,454,878
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக			
வரி அரசிறை (அ)	10.1	11.8	12.1
வருமான வரிகள்	1.9	2.7	2.3
பெறுமதி சேர் வரி	2.6	2.6	2.0
கலால் வரிகள்	2.5	3.0	4.4
இறக்குமதி வரிகள்	0.8	0.8	1.2
ஏனைய வரிகள்	2.3	2.7	2.2
வரியல்லா அரசிறை	1.4	1.5	0.9
மொத்த அரசிறை	11.4	13.3	13.0

(அ) இது குறிப்பிட்ட செயற்திட்டங்களுக்கு வழங்கப்பட்ட வரில்க்குகளின் தொகை மற்றும் அரசு ஊழியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளின் தொகை என்பவற்றை உள்ளடக்குகின்றது. மூலம்: நிதி அமைச்சு

ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 12.1 சதவீதத்துக்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில், வரி அரசிறை 2014இன் ரூ.1,050.4 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.1,355.8 பில்லியனுக்கு 29.1 சதவீதத்தால் அதிகரித்து ரூ.1,337.0 பில்லியன் கொண்ட வரவு செலவுத் திட்ட இலக்கை விஞ்சியது. இது பெரும்பாலும் குறிப்பாக உந்து ஊர்திகளின் இறக்குமதியுடன் தொடர்புடைய வரிகளிலிருந்தான உயர் அரசிறைச் சேகரிப்பு மற்றும், கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரியிலான அதிகரிப்பால் ஏற்பட்டது. இதன்படி, கலால்வரி, கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரி மற்றும் இறக்குமதித் தீர்வைகள் ஆகிய முக்கிய மூலங்களிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு இவ்வாண்டில் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. செஸ் தீர்வை, சிறப்புப் பண்டத் தீர்வை மற்றும் தொலைத் தொடர்புட்டல் வரி போன்ற ஏனைய மூலங்களிலிருந்தான அரசிறையும் இவ்வாண்டில் அதிகரித்தது. எனினும், உள்நாட்டுச் செயற்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் இரண்டும் மீதான பெறுமதி சேர் வரி, துறைமுகங்கள் விமான நிலைய வரி மற்றும் பிடித்து வைக்கும் வரியிலிருந்தான அரசிறைச் சேகரிப்பும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தது. மொத்த அரசிறையில் வரி அரசிறையின் பங்கு முன்னைய ஆண்டின் 87.9 சதவீதத்திலிருந்து 2015இல் 93.2 சதவீதத்துக்கு அதிகரித்து உயர் வீதத்தில் வரி அரசிறை அதிகரித்தமையையும் வரியல்லா அரசிறை வீழ்ச்சியடைந்தமையையும் பிரதிபலிக்கிறது. மறைமுக

6 இறைக்கொள்கையும் அரசு நிதியும்

வரிகளிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வரி அரசிறையின் 81.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 80.6 சதவீதத்துக்கு மட்டுமே வகை கூறிய போதிலும் இவ்வாண்டில் 28.3 சதவீதத்தால் அதிகரித்தது. இதேவேளை, மொத்த வரி அரசிறையில் நேரடி வரிகளிலிருந்தான அரசிறையின் பங்கு 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருமுறை மட்டும் செலுத்தத்தக்க சிறப்பு இலாபவரி உள்ளிட்ட ஒருமுறை மட்டும் செலுத்தும் வருமான வரிகளிலிருந்தான அரசிறை சேகரிப்பால் நன்மையடைந்து 2014இல் பதிவு செய்யப்பட்ட 18.9 சதவீதத்திலிருந்து 19.4 சதவீதத்துக்கு அதிகரித்தது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வருமான வரிகளிலிருந்தான அரசிறை, பிடித்து வைக்கும் வரியிலிருந்தான அரசிறைச் சேகரிப்பில் வீழ்ச்சியைக் காட்டிய போதிலும் உழைக்கும் போதே செலுத்தும் வரி உள்ளிட்ட கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகளிலான அதிகரிப்பின் முக்கிய காரணத்தால் 2.3 சதவீதத்துக்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில், நேரடி வரிகளிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டின் ரூ.198.1 பில்லியனிலிருந்து ரூ.262.6 பில்லியனுக்கு 32.5 சதவீதத்தால் அதிகரித்தது. ஆண்டுகாலப்பகுதியில் கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமானவரி என்பவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசிறையானது ரூ.50.0 பில்லியன் மிகை வருமான வரி உள்ளடங்கலாக 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே தடவையில் செலுத்தும் அரசிறை சேகரிப்பின் முக்கிய காரணத்தால் முன்னைய ஆண்டின் ரூ.100.0 பில்லியனிலிருந்து ரூ.167.3 பில்லியனிற்கு 67.2 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. மேலும், தயாரிப்பு உற்பத்திகள் மற்றும் புகையிலைத் துறைகள் சார்ந்த உள்நாட்டுப் பொருளாதரச் செயற்பாடுகளிலான தொடர்ச்சியான அதிகரிப்பு கம்பனி வரி அரசிறையில் அதிகரிப்புக்கு பங்களிப்புச் செய்தது. உழைக்கும் போதே செலுத்தும் வரியிலிருந்து உருவாக்கப்பட்ட அரசிறை, வருடாந்த தொழில்நிலை வருமானத்துக்காக வரி இல்லாத உச்ச வருமானம் ஆண்டிற்கு ரூ.600,000 இலிருந்து ரூ.750,000 இற்கு அதிகரிக்கப்பட்ட போதிலும் உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திலான கண்காணிப்பு செயல்முறை பலப்படுத்தப்பட்டதன் மூலம் 2014இன் ரூ.22.3 பில்லியனிலிருந்து ரூ.26.2 பில்லியனுக்கு 17.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. பிடித்து வைக்கும் வரியிலிருந்தான அரசிறை பெயரளவு நியதிகளில் ரூ.62.9 பில்லியனுக்கு 9.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து வரி அரசிறையில் அதன் பங்கை 2014இன் 6.6 சதவீதத்திலிருந்து 2015இல் 4.6 சதவீதத்துக்குக் குறைந்தது. இது முக்கியமாக வட்டி வருமானத்தின் அடிப்படையில் பிரயோகிக்கத்தக்க 10.0 சதவீதம் வரையான பல்புடை வரி வீதங்களுக்குப் பதிலாக வைப்புகள் மீது 2.5 சதவீதம் பிடித்து வைத்தல் வரி வீதத்தை விதித்ததன் காரணமாகவும்

உள்நாட்டுச் சந்தையில் நிலவிய சார்புரீதியிலான குறைந்த வட்டி வீதங்களாலும் ஏற்பட்டது. பொருளாதரச் சேவைக் கட்டணத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரசிறையும் ரூ.6.1 பில்லியனுக்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. மொத்த வரி அரசிறையினுள் வருமான வரி அரசிறையின் பங்கு 2014இன் 18.9 சதவீதத்திலிருந்து 2015இல் 19.4 சதவீதத்துக்கு அதிகரித்து மொத்த வரி அரசிறைக்கு நேரடி வரி அரசிறையை அதிகரிக்கும் அரசின் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. மேலும், மொத்த அரசிறையின் சதவீதமாகவும் இது 2014இன் 16.6 சதவீதத்திலிருந்து 2015இல் 18.0 சதவீதத்துக்கு அதிகரித்தது.

பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு, 2015 சனவரியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர்வரி வீதம் 12 சதவீதத்திலிருந்து 11 சதவீதத்துக்குக் குறைக்கப்பட்டமை மற்றும் உந்து ஊர்திகள், சிகரெட் மற்றும் குடிவகை போன்ற தீர்வை விதிக்கத்தக்க பொருட்கள் மீது பெறுமதி சேர் வரி நீக்கப்பட்டமையால் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தது. இதன்படி, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக பெறுமதி சேர் வரியிலிருந்தான அரசிறை 2014இல் பதிவுசெய்யப்பட்ட 2.6 சதவீதத்திலிருந்து 2015இல் 2.0 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளிலும், பெறுமதி சேர் வரியிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டின் ரூ.275.4 பில்லியனிலிருந்து ரூ.219.7 பில்லியனுக்கு 20.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இதன்படி, உள்நாட்டுப் பொருளாதரச் செயற்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பெறுமதி சேர் வரி அரசிறை ரூ.130.5 பில்லியனுக்கு 6.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கையில் இறக்குமதிகள் மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறையும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.89.2 பில்லியனுக்கு 34.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. மொத்த வரி அரசிறையின் பங்காக பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு முன்னைய ஆண்டின் 26.2 சதவீதத்திலிருந்து 2015இல் 16.2 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. இது முன்னைய ஆண்டுகளில் வரி அரசிறைக்கான மிகக் கூடிய தனியான பங்களிப்புக் காரணியாக விளங்கியது. மேலும் மொத்த அரசிறையின் சதவீதமாகவும், பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை 2014இன் 23.0 சதவீதத்திலிருந்து 2015இல் 15.1 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

கலால் தீர்வையிலிருந்தான அரசிறை 2015இல் மொத்த வரி அரசிறையின் ஆகக் கூடிய தனியொரு பங்களிப்புக்காரணியாக வந்து முக்கியமாக உந்து ஊர்திகள், குடிவகை மற்றும் சிகரெட் மீதான உயர் கூட்டு கலால் வரி வீதங்களை விதித்ததன் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இது இவ்வாண்டின் மொத்த வரி அரசிறையின் 36.7 சதவீதத்துக்கும் மொத்த அரசிறையின் 34.2

சதவீதத்துக்கும் வகைகூறியது. இதன்படி, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறையும் 2014இன் 2.5 சதவீதத்திலிருந்து 2015இல் 4.4 சதவீதத்துக்கு அதிகரித்திருக்கையில் இது பெயரளவு நியதிகளில் முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.256.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.497.7 பில்லியனைப் பதிவு செய்து 93.9 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. கலால் வரி அரசிறைக்கு மிகப்பெரிய பங்களிப்புக் காரணியான உந்து ஊர்திகள் மீதான கலால் வரியிலிருந்தான அரசிறை ரூ.263.5 பில்லியனுக்கு 167.4 சதவீதத்தால் அதிகரித்தன. இது 2014இன் பிற்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வந்த பெறுமதிசேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, செஸ் வரி, சுங்கத் தீர்வை மற்றும் துறைமுக மற்றும் விமான நிலைய வரி என்பவற்றுக்குப் பதிலாக கலால் வரியின் உயர் வீதம் விதிக்கப்பட்டமை மற்றும் 1,000 சிசி இறக்குக் குறைவான உந்து ஊர்திகள் மீதான வரியிலிருந்தான குறைப்பு, ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி வீதங்கள், அதிகரித்த செலவழிக்கத்தக்க வருமானம் மற்றும் இவ்வாண்டில் ஐப்பானிய யென்னின் பெறுமதித் தேய்வால் நன்மையடைந்து 51.6 சதவீதத்தால் அதிகரித்த உந்து ஊர்திகளின் இறக்குமதிகளிலான அதிகரிப்பினதும் இணைந்த விளைவாகும். மேலும் 2014இன் பிற்பகுதியிலிருந்து பெறுமதி சேர்வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிக்கும் பதிலாக தயாரிக்கப்பட்ட குடிவகை மீது உயர் கலால் வரியை விதித்தமை, வெறிய மற்றும் மோல்ற் குடிவகை இரண்டும் மீதும் கலால் வரி வீதங்களின் மேல் நோக்கிய திருத்தம் மற்றும் இவ்வாண்டில் வெறியக் குடிவகை உற்பத்தியிலான 17.7 சதவீத அதிகரிப்பு இவ்வாண்டில் குடிவகையிலிருந்தான கலால் வரித் தீர்வை அரசிறையில் 52.3 சதவீத அதிகரிப்புக்குப் பங்களிப்புச் செய்தது. தொடர்பான அதிகாரசபைகளின் அதிகரித்த கண்காணிப்பும் இவ்வதிகரிப்புக்கு உதவியது. சிகரெட் மீதான கலால் தீர்வைகளிலிருந்து உருவாக்கப்பட்ட அரசிறை 2014இன் பிற்பகுதியை நோக்கி பெறுமதி சேர்வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிக்குப் பதிலாக சிகரெட்டின் இறக்குமதி மற்றும் தயாரிப்பு இரண்டின் மீதான உயர் வீதத்தில் கலால் தீர்வை விதிக்கப்பட்டமை மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிலவிய அளவுத் தள வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2015இல் 10.1 சதவீதத்தால் சிகரெட் விற்பனைகள் அதிகரித்தமை என்பவற்றால் ரூ.80.0 பில்லியனுக்கு 39.8 சதவீதத்தால் அதிகரித்தது. பெற்றோலிய உற்பத்திகள் மீதான கலால் வரிகளிலிருந்து உருவாக்கப்பட்ட அரசிறையும் 56.9 சதவீதத்தால் ரூ.45.1 பில்லியனிற்கு அதிகரித்தது.

2015இல், இறக்குமதித் தீர்வைகள் மற்றும் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு 2014இன் 1.2 சதவீதத்திலிருந்து 2015இல் மொ.உ.உற்பத்தியின் 1.6 சதவீதத்துக்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில்,

இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2014இல் பதிவு செய்யப்பட்ட ரூ.81.1 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.132.2 பில்லியனுக்கு 63.0 சதவீதத்தால் அதிகரித்திருக்கையில் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறை 2014இன் ரூ.48.0 பில்லியனிலிருந்து ரூ.52.3 பில்லியனுக்கு 9.0 சதவீதத்தால் அதிகரித்தது. பெறுமதி சேர்வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிக்குப் பதிலாக குடிவகை இறக்குமதி மீது இறக்குமதித் தீர்வை மற்றும் செஸ்வரி விதித்தமை இறக்குமதித் தீர்வை பிரயோகிக்கத்தக்க இறக்குமதிகளிலான அதிகரிப்பு இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறையிலான அதிகரிப்புக்கு பங்களிப்புச் செய்தன. சிறப்புப் பண்டத் தீர்வையின் அரசிறையிலான அதிகரிப்பு உள்நாட்டுச் சந்தை வழங்கல் நிலைமைகளைப் பரிசீலனையில் கொண்டு சிறப்புப் பண்டத் தீர்வைகளின் காலத்துக்குக் காலம் மேற்கொண்ட திருத்தங்களால் பெரும்பாலும் ஏற்பட்டது. வரி அரசிறையில் இறக்குமதித் தீர்வைகளின் பங்கு 2014இல் பதிவு செய்யப்பட்ட 7.7 சதவீதத்திலிருந்து 2015இல் 9.8 சதவீதத்துக்கு அதிகரித்தது. எனினும், ஏனைய வரிகளுடன் ஒப்பிடுகையில் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்பிலான மெதுவான முன்னேற்றம் காரணமாக மொத்த வரி இறையின் சதவீதமாக சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 4.6 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறை 2015இலும் முன்னைய ஆண்டின் 0.4 சதவீதத்திலேயே தொடர்ந்து விளங்குகையில் 2015இல் பெயரளவு நியதிகளில் ரூ.45.0 பில்லியனுக்கு அதிகரித்தது. இது 2014இன் பிற்பகுதியிலிருந்து உந்து உருளிகள், குடிவகை மற்றும் சிகரெட் மீதான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி பிரயோகிக்கத்தக்க அதிகரித்த இறக்குமதிகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிக்கும் பிரயோகிக்கத்தக்க உச்சமட்ட விற்பனை காலாண்டு ஒன்றுக்கு ரூ.3 மில்லியனிலிருந்து ரூ.3.75 மில்லியனிற்கு அதிகரிக்கப்பட்டமை ஆகிய இரண்டினதும் விளைவாகும். இதன்படி, உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் பணிகள் மீது தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்து உருவாக்கப்பட்ட அரசிறை 2015இல் ரூ.28.0 பில்லியனுக்கு 1.6 சதவீதத்தால் சிறிதளவு வீழ்ச்சியடைந்த போதிலும் இறக்குமதிகள் மீதான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறை ரூ.17.0 பில்லியனுக்கு 5.4 சதவீதத்தால் அதிகரித்தது. இதேவேளை, மொத்த வரி அரசிறையில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறையின் பங்கு 2014இல் பதிவு செய்யப்பட்ட 4.2 சதவீதத்திலிருந்து 2015இல் 3.3 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

ஏனைய வரிகளிலிருந்தான அரசிறை 2015இல் கலப்பான செயலாற்றத்தைக் காட்டியது. இதன்படி, துறைமுக மற்றும் விமான நிலையத் தீர்வையிலிருந்தான அரசிறை 2014இன் மொ.உ.உற்பத்தியின் 0.7 சதவீதத்திலிருந்து 2015இல் மொ.உ.உற்பத்தியின் 0.5 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்திருக்கையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக செஸ் மற்றும் தொலைத்தொடர்புட்டல் தீர்வையிலிருந்தான அரசிறை கடந்த ஆண்டின் முறையே 0.4 சதவீதம் மற்றும் 0.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்டுக் காலப்பகுதியில் மாற்றமின்றி தொடர்ந்து விளங்கியது. துறைமுகம் மற்றும் விமானநிலையத் தீர்வையிலிருந்தான அரசிறை, துறைமுகம் மற்றும் விமான நிலையத் தீர்வை மற்றும் ஏனைய வரிகளுக்குப் பதிலாக உந்து ஊர்திகள் மீதான கூட்டுவரியாக கலால் வரி விதிக்கப்பட்டதன் காரணத்தால் 2015இல் ரூ.58.6 பில்லியனுக்கு 14.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. எனினும் செஸ் வரியிலிருந்தான அரசிறை ரூ.46.3 பில்லியனுக்கு 19.6 சதவீதத்தால் அதிகரித்தது. இது முக்கியமாக புதிய பொருட்கள் மீது விதிக்கப்படும் செஸ் வரி மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் மீது அதிகரித்துச் செல்லும் செஸ்வரி வீதங்கள் வரிக்குப் பதிலாக செஸ்வரியை விதித்தமை செஸ் வரியிலிருந்தான அரசிறையின் அதிகரிப்புக்கு பங்களிப்புச் செய்தன. மேலும், தொலைத்தொடர்புட்டல் தொடர்பான செயற்பாடுகளிலான விரிவாக்கத்தின் முக்கிய காரணமாக பெயரளவு நியதிகளில் தொலைத்தொடர்புட்டல் தீர்வையிலிருந்தான அரசிறை இவ்வாண்டில் ரூ.33.4 பில்லியனுக்கு 6.4 சதவீதத்தால் அதிகரித்தது.

அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் அதுபோல் மத்திய வங்கியிலிருந்தான இலாபம் மற்றும் பங்கிலாப மாற்றல்களிலான வீழ்ச்சியின் முக்கிய காரணமாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாகவும் அதுபோல் பெயரளவு நியதிகளிலும் வரியல்லா அரசிறையின் சேகரிப்பு வீழ்ச்சியடைந்தது. இதன்படி, மொ.உ.உற்பத்திக்கான வரியல்லா அரசிறையின் விகிதம் 2014இல் பதிவு செய்யப்பட்ட 1.4 சதவீதத்திலிருந்து 2015இல் 0.9 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. மொத்த அரச அரசிறையில் வரியல்லா அரசிறையின் பங்கு முன்னைய ஆண்டின் 12.1 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதத்துக்கு குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்து பெயரளவு நியதிகளில் ரூ.99.1 பில்லியனுக்கு 31.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. வரியல்லா அரசிறையில் அரசாங்கத்திற்குச் சொந்தமான வியாபார முயற்சிகள் இலாபம் மற்றும் பங்கிலாப மாற்றங்கள் 2014இன் ரூ.46.8 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.29.8 பில்லியனுக்கு 36.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. சந்தையில் நிலவிய குறைந்த வட்டி வீதங்களின் முக்கிய காரணமாக வட்டி

மற்றும் வாடகையிலிருந்தான அரசிறையும் இவ்வாண்டில் ரூ.7.3 பில்லியனுக்கு 46.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. எனினும், கட்டணங்கள் மற்றும் பணிக்கட்டணங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்புகளிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 19.4 சதவீதத்தாலும் 2.0 சதவீதத்தாலும் அதிகரித்தன.

கொடைகள்

இவ்வாண்டில் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுக் கொடைகள் 2014இன் 9.4 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.6.0 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. இது 2015 இற்கான ஆண்டு மதிப்பீடான ரூ.30.0 பில்லியனை விட மிக்க குறைவானதாகும். பல்புடை கொடைகளுக்களிடமிருந்து பெறப்பட்ட கொடைகள், பல்புடை மூலங்களிலிருந்தான கொடைகள் முன்னைய ஆண்டின் ரூ.4.0 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.1.6 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவுக்கு வீழ்ச்சியடைந்தமையால் மொத்தக் கொடைகளில் பல்புடை மூலங்களிலிருந்தான கொடைகளின் பங்கு இருபுடை மூலங்களிலிருந்தான கொடைகளிலிருந்து 2014இன் 57.7 சதவீதத்திலிருந்து 2015இல் 73.2 சதவீதத்துக்கு அதிகரித்த போதிலும் 2014இன் ரூ.5.4 பில்லியனிலிருந்து ரூ.4.4 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டுக் கொடைகள் பெரும்பாலும் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு, ஐப்பான் அரசாங்கம் மற்றும் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து பெறப்பட்டன.

செலவினமும் தேறிய கடன் வழங்கலும்

மீண்டெழும் செலவினம், மற்றும் மூலதனச் செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கலிலான அதிகரிப்புக் காரணமாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல் 2014இன் 17.2 சதவீதத்திலிருந்து 2015இல் 20.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதன்படி, மொத்த செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கலிலான அதிகரிப்பு, 2.5 சதவீதப் புள்ளிகளால் 15.2 சதவீதத்திற்கு அதிகரித்த மீண்டெழும் செலவினம் மற்றும் மொ.உ.உற்பத்தியின் 5.3 சதவீதத்திற்கு 0.8 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்த மூலதனச் செலவு மற்றும் தேறிய கடன் வழங்கலினதும் இணைந்த விளைவாகும். பெயரளவு நியதிகளில் மொத்த செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல் 2014இன் ரூ.1,795.9 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.2,290.4 பில்லியனுக்கு 27.5 சதவீதத்தால் அதிகரித்தது. 2015இல் மொ.உ.உற்பத்தியின் 5.4 சதவீதத்திற்கு வகைகூறிய பொது முதலீடு 2014இல் பதிவு செய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.7 சதவீதத்தை விட குறிப்பிடத்தக்களவு உயர்ந்து விளங்கியது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2014இல் பதிவு செய்யப்பட்ட 12.7 சதவீதத்திலிருந்து 2015இல் 15.2 சதவீதத்திற்கு அதிகரித்து அனைத்துப் பிரதான

மீண்டெழும் செலவின விடயங்களிலும் அதிகரிப்புக்களை பிரதிபலித்தன. பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினம் 2014இன் ரூ.1,322.9 பில்லியனிலிருந்து 2015இல் ரூ. 1,701.7 பில்லியனுக்கு 28.6 சதவீதத்தால் அதிகரித்து 2015 இற்கான வரவு செலவுத் திட்டத்தில் தரப்பட்ட ரூ. 1,552.0 பில்லியன் கொண்ட இலக்கை விஞ்சியது. சம்பளங்கள் மற்றும் கூலிகளிலான அதிகரிப்பு மீண்டெழும் செலவினத்திலான அதிகரிப்பிற்கு பிரதானமாக பங்களிப்புச் செய்திருக்கையில் வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் நடைமுறை மாற்றங்கள் மற்றும் உதவுதொகைகளும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து 2015 இற்கான இலக்குகளையும் எட்டியது.

மீண்டெழும் செலவினத்தில் தனியொரு மிகப்பெரிய செலவினமான சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் 2014இன் மொ.உ.உற்பத்தியின் 4.2 சதவீதத்திலிருந்து 2015இன் மொ.உ.உற்பத்தியின் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளிலும் இது ரூ. 561.7 பில்லியனுக்கு 27.4 சதவீதத்தால் அதிகரித்து அரசு துறையிலுள்ள தொழில் நிலையின் அனைத்து மட்டங்களினதும் சம்பளங்கள் மற்றும் கூலிகளிலான அதிகரிப்பைப் பிரதிபலித்தது. இது பிரதானமாக 2014 நவம்பரிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மாதமொன்றுக்கு ரூ. 3,000 இடைக்காலப் படி வழங்கியமை மற்றும் 2015 பெப்ரவரியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மாதமொன்றுக்கு ரூபா. 5,000 ஆல் இதை மேலும் அதிகரித்தமை மற்றும் 2015 யூனிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மாதமொன்றுக்கு ரூ. 2,000 ஆல் மேலும் அதிகரித்தமையால் ஏற்பட்டது. இதன்படி, மொத்த அதிகரிப்பு மாதமொன்றிற்கு ஆள் ஒருவருக்கு ரூ. 10,000 ஆக விளங்கியதுடன் அரசு வரவு செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட ரூ. 160.0 பில்லியனை மேலதிக செலவாகக் கொண்டிருந்தது. மேலும், நிறைவேற்றுத் தரமுள்ள அலுவலர் வகைக்கு நிறைவேற்றத்தர படகளை வழங்கியமையும் இவ்வதிகரிப்புக்குப் பங்களிப்புச் செய்தது. பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளடங்கலாக மத்திய அரசு ஊழியர்களுக்கு செலுத்தப்பட்ட சம்பளங்கள் மற்றும் கூலிகளும் ரூ. 410.9 பில்லியனுக்கு 28.7 சதவீதத்தால் அதிகரித்திருக்கையில் மாகாணசபை ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் கூலிகளுக்கான மத்திய அரசின் பங்களிப்பு ஆண்டுக்காலப்பகுதியில் ரூ. 150.8 பில்லியனுக்கு 23.8 சதவீதத்தால் அதிகரித்தன. மொத்த மீண்டெழும் செலவினத்தில் சம்பளங்கள் மற்றும் கூலிகளின் பங்கு 2014இன் 33.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015இல் 33.0 சதவீதத்துக்கு வகை கூறியது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம் 2014இன் 1.2 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதத்துக்கு அதிகரித்திருக்கையில் பெயரளவு நியதிகளில்

அட்டவணை 6.3 செலவினம் மற்றும் மீள்கொடுப்பனவுகளை கழித்த கடன்வழங்கலின் பொருளாதாரப் பகுப்பாய்வு


விடயம்	2014	2015		2016
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	
ரூ. பில்லியன்				
மீண்டெழும் செலவினம்	1,322,898	1,552,035	1,701,658	1,717,239
பொருட்கள் பணிகள் மீதான செலவு	568,829	716,351	772,563	757,722
இதில் சம்பளங்கள் மற்றும் கூலிகள்	440,982	570,000	561,730	581,341
வட்டிக் கொடுப்பனவுகள்	436,395	425,030	509,674	520,452
வெளிநாட்டு	108,461	76,000	115,386	79,233
உள்நாட்டு	327,934	349,030	394,289	441,219
நடைமுறை மாற்றல்களும் மானியங்களும்	317,674	410,654	419,420	439,065
இதில் குடியே அலகுகளும் ஏனைய துறைகளும்	251,665	350,805	345,483	371,392
சமுர்த்தி	15,042	41,000	39,994	43,950
ஒய்வுதியங்கள்	126,136	159,890	155,320	167,845
வளமாக்கி மானியம்	31,802	35,000	49,571	35,000
ஏனையவை	78,685	114,915	100,598	124,597
முலதனச் செலவினம்	459,855	472,928	588,175	859,482
உண்மைச் சொத்துக்களின் கையேடு	252,303	226,571	313,260	622,066
முலதன மாற்றல்கள்	207,551	246,357	274,916	237,416
மீள் கொடுப்பனவுகளை கழித்த கடன் வழங்கல்	13,112	9,113	561	1,399
மொத்த செலவினமும் தேரிய கடன் வழங்கலும்	1,795,865	2,034,076	2,290,394	2,578,119
மொ.உ.உ. இன் சதவீதமாக				
மீண்டெழும் செலவினம்	12.7	13.7	15.2	13.7
பொருட்கள் பணிகள் மீதான செலவு	5.4	6.3	6.9	6.1
இதில் சம்பளங்களும் கூலிகளும்	4.2	5.0	5.0	4.7
வட்டிக் கொடுப்பனவுகள்	4.2	3.8	4.6	4.2
வெளிநாட்டு	1.0	0.7	1.0	0.6
உள்நாட்டு	3.1	3.1	3.5	3.5
நடைமுறை மாற்றல்களும் மானியங்களும்	3.0	3.6	3.8	3.5
இதில் குடியே அலகுகளும் ஏனைய துறைகளும்	2.4	3.1	3.1	3.0
சமுர்த்தி	0.1	0.4	0.4	0.4
ஒய்வுதியங்கள்	1.2	1.4	1.4	1.3
வளமாக்கி மானியம்	0.3	0.3	0.4	0.3
ஏனையவை	0.8	1.0	0.9	1.0
முலதனச் செலவினம்	4.4	4.2	5.3	6.9
உண்மைச் சொத்துக்களின் கையேடு	2.4	2.0	2.8	5.0
முலதன மாற்றல்கள்	2.0	2.2	2.5	1.9
மீள் கொடுப்பனவுகளை கழித்த கடன் வழங்கல்	0.1	0.1
மொத்த செலவினமும் தேரிய கடன்வழங்கலும்	17.2	18.0	20.5	20.6

மூலம் : நிதி அமைச்சு

இது 2015இல் ரூ.210.8 பில்லியனுக்கு 64.9 சதவீதத்தால் அதிகரித்தது. மத்திய அரசாங்கம் மற்றும் பொது ஓழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பால் செலவிடப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம் 2014இன் ரூ.123.4 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.54.6 சதவீதத்தால் ரூ.190.9 பில்லியனுக்கு அதிகரித்தது. இது, இவ்வாண்டில் ஏனைய பொருட்கள் மற்றும் பணிகளிலான மொத்த செலவினத்தின் 90.5 சதவீதத்துக்கு வகை கூறியது.

அரசிணையிலான மெதுவடைவு காரணமாக ஏற்பட்ட உயர் கடன்பாடுகள் மற்றும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபாவின் பெறுமதித் தேய்வு காரணமாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வட்டிக் கொடுப்பனவுகள் 2015இல் முன்னைய ஆண்டின் 4.2 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதத்துக்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில் வட்டிக் செலவினம் 2014இன் ரூ.436.4 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.509.7 பில்லியனுக்கு 16.8

வரைபடம் 6.3 மீண்டெழும் அரச செலவினத்தின் உள்ளடக்கம் - 2015



சதவீதத்தால் அதிகரித்து மொத்த மீண்டெழும் செலவினத்தின் 30.0 சதவீதத்துக்குப் பங்களிப்புச் செய்தது. 2015 இறுதியில் வெளிநின்ற உள்நாட்டுப் படுகடன் ரூ.4,946.4 பில்லியனுக்கு 15.6 சதவீதத்தால் அதிகரித்தமை காரணமாக உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2014இன் ரூ.327.9 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.394.3 பில்லியனுக்கு 20.2 சதவீதத்தால் அதிகரித்தது. இதேவேளை, சராசரி வட்டி வீதங்கள் 2014இன் 7.3 சதவீதத்திலிருந்து 2015இல் 9.0 சதவீதத்துக்கு அதிகரித்தமையாலும் 2015இன் இறுதியில் திறைசேரி முறியின் இருப்பு 16.2 சதவீதத்தால் அதிகரித்தமையாலும் திறைசேரி முறிகள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2014இன் ரூ.207.7 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.295.8 பில்லியனுக்கு 42.4 சதவீதத்தால் அதிகரித்தன. திறைசேரி உண்டியல்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2014இன் ரூ. 78.8 பில்லியனிலிருந்து 2015இல் ரூ. 57.7 பில்லியனுக்கு 26.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து திறைசேரி உண்டியலில் குறைந்த அளவில் தங்கியிருப்பதையும் சராசரி வட்டி வீதத்தில் முன்னைய வீதத்தில் முன்னைய ஆண்டின் 11.3 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதத்துக்கான வீழ்ச்சியையும் பிரதிபலித்தது. மேலும் இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் ரூபாக் கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2015இல் முறையே ரூ.23.4 பில்லியனாகவும் ரூ.4.6 பில்லியனாகவும் விளங்கின. இதன் விளைவாக மொத்த வட்டி கொடுப்பனவுகளில் உள்நாட்டு படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகளின் பங்கு முன்னைய ஆண்டின் 75.1 சதவீதத்திலிருந்து 2015இல் 77.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2014இன் ரூ.108.5 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.115.4 பில்லியனுக்கு 6.4 சதவீதத்தால் அதிகரித்தன. இது 2015இன் இறுதியில் வெளிநாட்டுப் படுகடன் இருப்பிலான 13.8 சதவீத அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டுப் படுகடன் மீது 2014இன் 3.5 சதவீதத்திலிருந்து 2015இல் 3.3 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்த சராசரி வட்டி வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினதும் இணைந்த வெளிப்பாடாகும்.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த நடைமுறை மாற்றல்கள் மற்றும் மானியங்கள் வீட்டுத்துறை மற்றும் ஏனைய துறைகளுக்கு நடைமுறை மாற்றல்களிலான குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் 2014இன் 3.0 சதவீதத்திலிருந்து 2015இல் 3.8 சதவீதத்துக்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில் நடைமுறை மாற்றல்கள் மற்றும் மானியங்களும் 2014இல் பதிவு செய்யப்பட்ட ரூ.317.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2015இல் ரூ.419.4 பில்லியனுக்கு 32.0 சதவீதத்தால் அதிகரித்தன. வீட்டுத்துறை மற்றும் ஏனைய துறைகளுக்கான நடைமுறை மாற்றல்கள் மொத்த நடைமுறை மாற்றல்களின் 82.4 சதவீதத்துக்கு வகை கூறுகையில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுதலாளர்களுக்கான மாற்றல்கள் 2015இல் முறையே 11.0 சதவீதத்துக்கும் 6.7 சதவீதத்துக்கும் வகை கூறின.

ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளடக்கலாக வீட்டுத்துறைக்கான நடைமுறை மாற்றல்கள் மொ.உ.உற்பத்தியில் 2014இன் 2.4 சதவீதத்திலிருந்து 2015இல் 3.1 சதவீதத்துக்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில், வீட்டுத்துறைக்கான நடைமுறை மாற்றல்கள் 2014இன் ரூ.251.7 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.345.5 பில்லியனுக்கு 37.3 சதவீதத்தால் அதிகரித்தது. இதில், ஓய்வூதியர்களுக்கான மாதாந்தப் படி 2014 நவெம்பரிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மாதமொன்றுக்கு ரூ. 2,500 ஆலும் 2015 ஏப்பிரலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மாதமொன்றுக்கு ரூபா.1,000 கொண்ட அதிகரிப்புடன் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் 2014 உடன் ஒப்பிடுகையில் ரூ.155.3 பில்லியனுக்கு 23.1 சதவீதத்தால் அதிகரித்தன. மேலும், 2015 யூலையில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பொது நிருவாக சுற்றறிக்கை இல 06/2006இன் நடைமுறைப்படுத்தலுக்கு முன் ஓய்வுபெற்ற அரச பணியாளர்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் சீர்திருத்தப்பட்டமை மற்றும் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 2015இன் இறுதியிலான 560,499இற்கு 14,120ஆல் அதிகரித்தமையும் ஆண்டுக்காலத்தில் ஓய்வூதியச் செலவினத்தின் அதிகரிப்புக்கு பங்களிப்புச் செய்தன. வளமாக்கி உதவு தொகை மீதான செலவினமும் வளமாக்கிக் கம்பனிகளுக்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளின் முக்கிய காரணமாக 2014இன் ரூ.31.8 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.49.6 பில்லியனுக்கு 55.9 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. சமுர்த்திப் பயனாளிகளின் வீழ்ச்சிக்கு மத்தியிலும் உதவு தொகையிலான அதிகரிப்பின் முக்கிய காரணமாக சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் மீதான செலவினம் முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.15.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் ரூ.40.0 பில்லியனுக்கு 165.9 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. இத்துடன், வலது குறைந்த படைவீரர்களுக்கான நலன்புரி நிகழ்ச்சித் திட்டம் மீதான செலவினம் 2014இன்

சிறப்புக்குறிப்பு 9

வயதுமுதிர்ந்தோர் குடித்தொகை: சவால்களும் முன்னோக்கிய பாதையும்

இலங்கை குடித்தொகையானது தெற்காசியாவில் மிக பழமையானதாக காணப்பட்டதுடன், உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் வயது முதிர்ந்தோர் குடித்தொகைகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது (UN 2015). 2015இல், இலங்கையின் குடித்தொகையானது 20.96 மில்லியனை அடைந்ததுடன், இதில் 13.9 சதவீதம் 60 வயதுக்கு அதிகமானவர்களாக மதிப்பிடப்பட்டது. இவ்விபரம் 2050 மற்றும் 2100 களில், முறையே 28.6 சதவீதம் மற்றும் 40 சதவீதத்திற்கு விரைவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது (UN 2015). இலங்கையின் தனித்துவமான குடித்தொகை இயக்கவியலானது கருவுற்றல் வீதத்திலான ஒரு பாரிய வீழ்ச்சியை குறித்துக்காட்டுவதுடன் நலன்புரி, கல்வி மற்றும் நலத்துறை போன்றவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் பல தசாப்தங்களாக உந்தப்பட்ட வாழ்நாள் எதிர்பார்க்கையிலானதொரு அதிகரிப்பு காணப்பட்டதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு திறந்தவெளியாகவும் உருவாகியுள்ளது. தற்போது வயது கட்டமைப்பு நிலைமாற்றமானது குடித்தொகை பரம்பலொன்றினை உருவாக்கியுள்ளதுடன், இங்கு வேலைசெய்யும் வயது குடித்தொகையின் பங்கானது (15-64 வயதுக்குட்பட்டோர்) தங்கியிருப்போரின் (15 வயதுக்குட்பட்டதும் 64 வயதுக்கு மேற்பட்டோரும்) பங்கினை விட குறிப்பிடத்தளவில்


பெரிதாக காணப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமானதாகும். எனினும், வயது முதிர்ந்தோர் குடித்தொகையின் விரைவான வளர்ச்சியின் காரணத்தால், நீண்ட காலத்திற்குள் இது மறைந்துவிடக்கூடும்.¹

வயது முதிர்ந்தோர் குடித்தொகை பல்பரிமாண சவால்களை உருவாக்குகின்றது.


அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு மாறாக, இலங்கை முன்னர் எப்போதுமில்லாத சனத்தொகை மாற்றங்களிலிருந்து தோற்றுவிக்கப்படுகின்ற பல்பரிமாண சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற வேளையில், ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலான தலைக்குரிய வருமானம் மற்றும் வயது முதிர்ந்தோருக்கான மிக குறைந்தளவில் அபிவிருத்தியடைந்த நலன்புரி வசதிகளையும் கொண்டுள்ளது. வோடோபிவேக் மற்றும் அருணதிலக அறிக்கையானது (2008), இலங்கையிலுள்ள மூத்த குடித்தொகையில் பத்தில் ஒருவரே தமது பிரதான வருமான வழியாக ஓய்வூதியத்தினை பெறுவதுடன் இது 2015இலும் ஏறக்குறைய மாறாது தொடர்ந்தது. எனவே, முதியோர்களுக்கான குடும்ப உதவிகள் அடுத்த சில தசாப்தங்களுக்கும் தொடர்ந்து மேற்கொள்ளுதல் மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இருப்பினும், சிறிய குடும்பங்களுக்கு உதவிப்பிரியும் விரைவான நகரமயப்படுத்தலின் மூலம் முதியோர்களுக்கான குடும்ப உதவியானது இலங்கையில் வீழ்ச்சியடையும் போக்கினை காட்டுகிறது. தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்புடன் சேர்ந்த கிராம-நகர இடப்பெயர்வானது கிராம பகுதிகளிலும் கூட முதியோருக்கு மேலதிக தளர்த்தல்களை உருவாக்கியது. மேலும், சேமிப்புக்களை மேலும் குறைத்தல், ஓய்வூதியத்தின் விரிவாக்கம் மற்றும் நலச் செலவுகள் போன்றவை அரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் மீது பாரிய அழுத்தங்களை பிரயோகிப்பதுடன் அத்தகைய நிலைமைகளின் வெளிவாரி விளைவுகள் கடுமையான கரிசனைகளை மாறாது கொண்டிருக்கின்றது. சராசரி தொழில்புரியும் வயது தனிநபர்களுடன் ஒப்பிடுகையில் வயது முதிர்ந்த தனியொருவரின் குறை சேமிப்புக்களிலான அதிகரித்த போக்கு மூலதன உருவாக்கத்தின் மீது குறிப்பிடத்தக்க மறைமுக தாக்கத்தினைக் கொண்டிருக்கும். வயது முதிர்ந்தோர் காரணமாக தொழில்புரியும் வயது குடித்தொகையின் பங்கு குறைவடைதலானது ஊழியப்படையில் குறைப்பினை உண்டாக்குவதுடன் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பையும் ஏற்படுத்தும். இது வருமான வரி அடிப்படை மற்றும் வீட்டுத் துறை வருமானம் போன்றவற்றைக் குறைப்பதன் மூலம் அரச வரியிறையை மேலும் குறைக்கிறது.

வேறுபட்ட வயதுக் குழுவினர் வேறுபட்ட தேவைகளையும் உற்பத்தி ஆற்றல்களையும் கொண்டிருப்பதால், ஒரு நாட்டின் பொருளாதார பண்புகள் அதன் குடித்தொகை வயதுக்கு ஏற்ப மாற்றமடையும் போல் தோன்றுகிறது. வாழ்நாள் மற்றும் வயதுமுதிர்ந்தோர் குடித்தொகை போன்றவற்றின் அதிகரிப்பின் மூலம், ஓய்வூதியம் கொள்கைகள், ஓய்வூதியம் மற்றும் நலக் கவனிப்பு அதிகர் ஊழிய மற்றும் மூலதன சந்தைகளின் விளைத்திறன் மற்றும் பிராந்திய மற்றும் உலகலாவிய பொருளாதார முறைமைகளின் கட்டமைப்பு போன்றவை சீராக்கப்பட வேண்டும் போல் தோன்றுகிறது. இத்தகைய நகர்வுகளின் பருமனானது இளம் சமுதாயத்தினிடமிருந்து

வரைபடம் சி.கு 9.1 தெரிவுசெய்யப்பட்ட நாடுகள் / பிராந்தியங்களில் சனத்தொகையின் சராசரி வயது




வரைபடம் சி.கு 9.2 பரந்த வயதுப் பிரிவிலான சனத்தொகைப் பரம்பல்



1. வேலைசெய்யும் குடித்தொகை வயது 65 ஆண்டுகளாக கருதப்படுமானால், குடித்தொகை பரம்பலானது 1991 - 2031 காலப்பகுதிகளுக்கு காணப்படும் என எதிர்பார்க்கப்படும் அதே சமயம் கட்டாய ஓய்வூதியம் வயது 60 ஆக கருதப்படுமானால், இது 2017 வரை நீடிக்கும்.

வரைபடம்
சீ.கு 9.3

1981, 2012 மற்றும் 2041இல் இலங்கை சனத்தொகையின் வயது - பால் மைப்பு



மூலம்: தொகையறிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், த சில்லா (2015)

வேறுபட்ட தேவைகளையும் விருப்பங்களையும் கொண்டுள்ள வயது முதிர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமை மற்றும் ஏனைய அரசியல் நடத்தைகளின் மீது தங்கியிருக்கலாம். 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் குறைவாக வேலை செய்கின்ற சேமிக்கின்ற போக்கினைக் கொண்டுள்ளதுடன், அவர்கள் குறைந்தளவான வேலை செய்யும் மணித்தியாலங்களை வழங்கக்கூடியதாக காணப்படுவதுடன், பொருளாதாரத்திற்கு சிறியதொரு மூலதனத்தையே வழங்குகின்றனர். அவர்கள் அதிகளவான நலக் கவனிப்புக்களை கோருவதுடன் அவர்களின் வருமானத்தின் அதிகளவான பங்கிற்காக சமூக ஓய்வூதியங்கள் மீதும் சார்ந்திருக்கின்றனர். 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சிறப்புத் தேவைகளையும் கொண்டிருப்பதுடன், நலக்குறையின் மூலம் முழுநேர நலக்கவனிப்புக்கான தேவையும் அதிகரிக்கிறது. அநேகமான சந்தர்ப்பங்களில் நீண்ட ஆயுட்காலத்துடன் தனிநபர்களின் தனியார் சேமிப்புக்கள் வீழ்ச்சியடைந்து செல்வதன் காரணத்தால் இது நிதியியல் உதவிக்கான தேவைப்பாட்டையும் அதிகரிக்கும். எனினும் மக்கள் தமது 60 வயது மற்றும் 70 வயதினை அடைந்து முன்னைய தலைமுறையினரை விட ஆரோக்கியமானவர்களாக இருந்தால், நலக்கவனிப்புக்கான கேள்வியானது தீவிரம் குறைந்ததாக காணப்படுவதுடன் அநேகமானவைகள் எதிர்பார்க்கப்பட்டதனை விட நீண்ட காலத்திற்கு பொருளாதாரத்திற்கு வேலையாற்றவும் பங்களிக்கவும் கூடியதாகவிருப்பார்கள்.

இலங்கையானது கட்டடவாக்கம், வேளாண்மை, நலத்துறை மற்றும் விடுதி/ சுற்றுலா போன்றவை உள்ளடங்கலான சில துறைகளில் ஊழியர் பற்றாக்குறையை ஏற்கனவே எதிர்கொண்டு வருகிறது. ஊழியர் இடப்பெயர்வும் உச்சத்திலிருப்பதனால், வயதுமுதிர்ந்த குடித்தொகை ஊழியர் பற்றாக்குறைக்கான பகுதியளவான காரணமாக காணப்படுவதுடன், இந்தப்போக்கு அடுத்த சில தசாப்தங்களில் அதிகமாக புலப்படும். கல்வி மற்றும் வருமான மட்டங்கள் அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு இளைஞர்கள் ஓப்பீட்டளவில் உயர் வருவாய் மற்றும் அங்கீகாரத்தினை வழங்கக்கூடிய கௌரவமான தொழில்களை தேடுகின்ற போக்கினை கொண்டுள்ளனர். இதன்விளைவாக, வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர் சில வேளாண்மை செயற்பாடுகளிலும் கட்டடவாக்கத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால், சனத்தொகை மாற்றம், புதிய தலைமுறையின் அபிவிருத்திகள், தொழிலாளர் புலம்பெயர்வு, இறை அமுலாக்கங்கள் மற்றும் உள்நாட்டு தேவைப்பாடுகள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய ஊழிய சந்தை கொள்கைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.

இலங்கையில் முதியோர் குடித்தொகையானது ஆண்களை விட பெண்கள் அதிகரித்த வாழ்நாள் எதிர்பார்க்கையினை கொண்டிருப்பதன் காரணத்தினால் அதிகரித்தளவில் பெண்மயப்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. (டி சில்லா, 2015). தற்போது பெண்களின் வாழ்நாள் எதிர்பாப்பு காலமானது ஆண் வாழ்நாள் எதிர்பாப்பு காலத்தை விட ஏறத்தாழ 6 வருடங்களிலான ஓர் விரிவான எல்லையினை கொண்டுள்ள போதிலும், வயதுமுதிர்ந்த பெண்கள் வகையினுள் உள்ள அநேகமானவர்கள், அதே வகையிலுள்ள ஆண்களை விட பொருளாதார ரீதியில் செயற்பாடற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இதன்படி, இத்தகைய பாதிக்கப்படக் கூடிய வயதான பெண் சார்ந்திருப்பாளர்களை கவனத்தில்கொண்ட செயற்திறனுடனான கொள்கை நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன.

முதியோர் குடித்தொகை தொடர்பான நடத்தைகள் சீராக்கங்களும் முன்னோக்கிய பாதையும்

தனிப்பட்டவர்களின் நடத்தையானது குறைந்தளவான கருத்தரிப்பு மற்றும் மேம்பட்ட வாழ்நாள் எதிர்பார்க்கை என்பவை தொடர்பில் அநேக பரிமாணங்களுடன் சேர்ந்து மாற்றப்படுவதற்கு எதிர்பார்க்கமுடியும். (புலாம் எட் அல், 2010) முதலாவதாக, உயர்ந்தளவான வாழ்நாள் எதிர்பார்க்கையில் பிரதிபலிக்கப்பட்டவாறு சிறந்த நலச்சேவைகள் மூலம் வயது முதிர்ந்த வேலையாட்கள் முன்னே ஓய்வு பெறாமல் நீண்டகாலம் வேலை செய்ய முனைகின்றனர். இரண்டாவதாக, தனிநபர்கள் நீண்டகாலம் வேலை செய்வதற்கு விருப்பத்துடையவர்களாக கூட, அதிகரித்த வாழ்நாள் எதிர்பார்க்கப்படுகின்ற முதிய வயதிற்கு ஆதரவளிப்பதற்காக வேலை செய்யும் காலத்தில் உயர்ந்தளவான சேமிப்புக்களுக்கு அவசியப்படுத்துகின்றன. மூன்றாவதாக, சிறிய குடும்பங்களினால் பிரதிபலிக்கப்பட்டவாறான குறைந்தளவான கருத்தரிப்பு வீதங்கள் அதிகளவான பெண்களை ஊழியப்படைக்குள் அனுமதிக்கின்றன. நான்காவதாக, குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளையுடைய பெற்றோர்களும் வரி செலுத்துனர்களும் அதிகளவில் முதலிடுவதால் பாடசாலைகளுக்குள் உள்வாங்குதல் மற்றும் கல்விசார் ஈடுபாடுகள் மேம்படவைதற்கு முனைகின்றது. ஐந்தாவதாக, வியாபார செயற்பாடுகளில் முதியவர்களையும் இயல்புசெய்வதன் மூலம் சமூகம் வயது கட்டமைப்பு மாற்றங்களை சீராக்க முடியும். தற்போதுள்ள மூத்த தலைமுறையினர் கடந்தகால தலைமுறையினரை விட ஆரோக்கியமானவர்கள் என்ற உண்மையின் அடிப்படையில், அவர்கள் நீண்டகால உற்பத்தித்திறனுடன் வேலைசெய்ய முடியும். தனியார் துறை வயதுமுதிர்ந்த வேலையாட்கள் வேலையினை தொடரவும் அவர்களது அனுபத்திலிருந்தான நன்மைகளை பெறவும் ஊக்குவிக்க முடியும்.

இலங்கையின் வயதுமுதிர்ந்தோர் சனத்தொகையானது சிறப்பானதாக காணப்படுவதுடன் முறையான எதிரீட்டு செயற்பாடு வழிமுறைகள் நடைமுறைகிடப்பட்டுள்ளதன் காரணத்தால் இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரித்தல், குறிப்பாக பெண்கள் மற்றும் வயதான வேலையாட்களை கொண்ட ஊழியப்படையை உயர்த்துதல் மற்றும் பாரியளவிலான பயன்பாட்டிற்கான ஊழியர் தரத்தினை உயர்த்துதல் போன்றவற்றை இலக்காகக் கொண்ட உபாயங்களும் கொள்கைகளும் இக்கருத்து தொடர்பில் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றன. (வேலோபிவேக் அன்ட் அருணதிலக, 2008). பொருளாதார வளர்ச்சிக்கான முறைசார் பங்களிப்புக்கு மேலதிகமாக, பிள்ளை பராமரிப்பு வீட்டுத்துறை ஆதரவு செயற்பாடுகள், பகுதிநேர வேலை மற்றும் ஒய்வுதியம் ஊடாக வீட்டுத்துறைக்கான நிதியியல் வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கிய அனேக வீட்டு செயற்பாடுகளை வயது முதிர்ந்தோர் மேற்கொள்ளும் வேளையில், அறிவினையும் அனுபவத்தினையும் பகிர்ந்துகொள்ளுதல் சமூக பணிகளில் ஈடுபடுதல் போன்றவற்றினூடாக சமூகத்திற்கும் உதவுகின்றனர். அதேவேளை, வயதான வேலையாட்களின் வேலை செய்வதற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, மற்றும் தெரிவு செய்வதற்கான உரிமை

போன்றவற்றை பாதுகாத்தல் உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும். சில கற்கைகள் வயதுமுதிர்ந்தோர் குடித்தொகையின் சில குறிப்பிடத்தக்க அம்சங்களுக்கு பங்களித்து வருகின்ற போதிலும், முதியோர்களின் தேவைகளை சிறப்பாக விளங்கிக் கொள்வதற்காக இலங்கையில் குறிப்பாக ஆழமான அளவீடுகள் மற்றும் ஆய்வுக் கற்கைகளை முதியோருக்கு மேற்கொள்ளுதல் மிக முக்கியமானதாக காணப்படுகின்ற வேளையில், நாட்டினுடைய வளர்ச்சிக்கு அவர்களின் செயற்றிறனுடைய பங்களிப்பின் மூலம் உள்ளடக்கப்படாத வழிகளினால் சமூகமான சனத்தொகை மாற்றத்தினை உறுதிப்படுத்துகின்றது.

உசாத்துணைகள்:

W. Indralal De Silva (2015) Sri Lanka, paradigm shifts in population, Fortune Printers.
 UN (2015) United Nations Department of Economic and Social Affairs/Population Division World Population Prospects: The 2015 Revision, Key Findings and Advance Tables.
 Vodopivec M. and Arunatilake N. (2008). The Impact of Population Aging on the Labor Market: The Case of Sri Lanka. World Bank and IZA, Institute for Policy Studies, Colombo.
 Bloom, D. E., Canning, D., & Fink, G. (2010). Implications of population ageing for economic growth. Oxford Review of Economic Policy, 26(4), 583-612.
 Institute of Policy Studies (IPS) and United Nations Population Fund (UNFPA) (2014) Investing in the Demographic Dividend Successes Challenges and Way Forward for Sri Lanka, <http://countryoffice.unfpa.org/srilanka/drive/223035577>

ரூ.18.2 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.23.4 பில்லியனுக்கு 28.4 சதவீதத்தால் அதிகரித்தது. பாடசாலைப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் சமய பாடசாலை புத்தகங்கள் போன்றவற்றை வழங்கும் பாடசாலைச் சிறுவர்களை இலக்கிடும் நிகழ்ச்சித் திட்டங்கள் 2015 காலப்பகுதியில் வீட்டுத்துறையினருக்கு வழங்கிய ஏனைய முக்கிய உதவு தொகைகளாகும்.

இவ்வாண்டில், அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் அதிகரித்திருக்கையில் அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தன. இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் அஞ்சல் திணைக்களத்தின் தொழிற்பாட்டு இழப்புக்களை ஈடு செய்வதற்கான மாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பால் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் ரூ.28.0 பில்லியனுக்கு 43.7 சதவீதத்தால் அதிகரித்தன. எனினும், அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் இவ்வாண்டில் ரூ.46.0 பில்லியனுக்கு 1.2 சதவீதத்தால் சிறிதளவால் வீழ்ச்சியடைந்து அரசு நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு அரசால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

தொரிந்தெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்ந்து செயற்பட்டதன் காரணத்தால் மூலதனச் செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல் முன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 4.5 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதத்துக்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில், மூலதனச் செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல்கள் முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.473.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் ரூ.588.7 பில்லியனுக்கு 24.5 சதவீதத்தால் அதிகரித்தன. இதேவேளை, மூலதனச் செலவினம் மற்றும் அரசின் கடன் வழங்கலை

உள்ளடக்கும் அரசு முதலீடு 2014இன் மொ.உ.உற்பத்தியின் 4.7 சதவீதத்திலிருந்து 2015இல் மொ.உ.உற்பத்தியின் 5.4 சதவீதத்துக்கு அதிகரித்திருக்கையில் இது 2014இல் பதிவு செய்யப்பட்ட ரூ.486.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2015இல் ரூ.602.8 பில்லியனுக்கு 23.9 சதவீதத்தால் அதிகரித்தது. உண்மைச் சொத்துக்களின் கொள்வனவில் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் உறப்பட்ட மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு மற்றும் நிலையான சொத்துக்களின் கட்டடவாக்கம் மற்றும் அபிவிருத்தி செலவினம் 2014இல் பதிவு செய்யப்பட்ட ரூ.252.3 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.313.3 பில்லியனுக்கு 24.2 சதவீதத்தால் அதிகரித்தது. அரசு நிறுவனங்களுக்கான உயர் மூலதன மாற்றல்களின் முக்கிய காரணத்தால் மூலதன மாற்றங்கள் 32.5 சதவீதத்தால் அதிகரித்தன. இதேவேளை, அரசின் கடன் வழங்கல் 2014இல் பதிவு செய்யப்பட்ட 26.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015இல் ரூ.14.6 பில்லியனுக்கு 45.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது.

பொருளாதாரப் பணிகளிலான அரசு முதலீடு ரூ.429.0 பில்லியனாக விளங்கி இவ்வாண்டின் மொத்த அரசு முதலீட்டில் 71.2 சதவீதத்துக்கு வகை கூறுகையில் எஞ்சியவை முன்னைய ஆண்டைப் போலவே அரசு முதலீட்டின் முக்கிய கூறாக தொடர்ந்து விளங்கின. குறிப்பிடத்தக்களவிலான முதலீடுகள் வீதிகள், பாலங்கள், புகையிரத வீதி மற்றும் நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனச் செயற்றிட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, கடுவலவிலிருந்து கடவத்தை வரையான வெளிச்சுற்றுவட்ட பெருந்தெருவின் கட்டடம் II இவ்வாண்டு திறக்கப்பட்டிருக்கையில் நாடு முழுவதும் பல எண்ணிக்கையான வீதிச் செயற்றிட்டம் தொடர்ந்து இடம்பெற்றது. புகையிரதத் துறையை

அட்டவணை 6.4

செலவினத்தின் தொழிற்பாட்டுப் பகுப்பாய்வு


விடயம்	2014	2015		2016 ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மாணவை	
ரூ. மில்லியன்				
நடைமுறைச் செலவினம்	1,322,898	1,552,035	1,701,658	1,717,239
அரசு பொதுப் பணிகள்	334,354	451,453	414,275	434,415
பொது நிருவாகம்	73,282	81,974	105,661	113,983
பாதுகாப்பு	195,401	300,352	233,733	237,040
பொதுமக்கள் ஒழுங்கு, பாதுகாப்பு	65,671	69,127	74,881	83,392
சமூகப் பணிகள்	446,440	552,952	564,190	606,323
கல்வி	139,787	166,922	169,600	178,938
சுகாதாரம்	116,151	137,726	140,560	155,202
நலன்புரி	165,467	224,848	230,035	247,650
சமூகப் பணிகள்	25,036	23,457	23,995	24,532
பொருளாதாரப் பணிகள்	105,030	99,758	173,430	133,621
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	46,782	61,029	91,267	70,047
வலு மற்றும் நீர் வழங்கல்	394	716	5,479	1,343
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்	41,129	21,799	57,028	49,839
ஏனையவை	16,726	16,215	19,656	12,391
ஏனையவை	437,073	447,872	549,763	542,881
இதில் வட்டிக் கொடுப்பனவுகள்	436,395	425,030	509,674	520,452
மூலதனச் செலவினம் மற்றும் கடன்வழங்கல்	486,610	492,341	602,767	869,880
அரசு பொதுப் பணிகள்	43,620	53,504	48,699	52,779
பொது நிருவாகம்	40,282	47,833	44,886	46,314
பொதுமக்கள் ஒழுங்கு, பாதுகாப்பு	3,338	5,671	3,813	6,465
சமூகப் பணிகள்	112,338	133,891	124,369	289,355
கல்வி	50,363	45,807	55,447	156,492
சுகாதாரம்	22,252	41,357	37,230	78,950
விடமைப்பு	7,769	9,828	7,811	9,939
சமூகப் பணிகள்	31,954	36,898	23,882	43,975
பொருளாதாரப் பணிகள்	330,136	304,400	429,030	525,578
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	57,099	66,305	54,447	128,993
வலு மற்றும் நீர் வழங்கல்	51,314	22,607	55,499	49,529
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்	177,471	201,047	239,279	207,413
ஏனையவை	44,252	14,441	79,805	139,643
ஏனையவை	516	547	668	2,167
மொத்தச் செலவினமும் கடன் வழங்கலும்	1,809,508	2,044,376	2,304,425	2,587,119
மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக				
அரசு பொதுப்பணிகள்	3.6	4.5	4.1	3.9
சமூகப் பணிகள்	5.3	6.1	6.2	7.2
பொருளாதாரப் பணிகள்	4.2	3.6	5.4	5.3
ஏனையவை	4.2	4.0	4.9	4.4
இதில் வட்டிக் கொடுப்பனவுகள்	4.2	3.8	4.6	4.2
மொத்தச் செலவினமும் கடன் வழங்கலும்	17.3	18.1	20.6	20.7
<small>மூலம் : நிதி அமைச்சு</small>				

மேம்படுத்துவதற்கும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. சிறு நீர்ப்பாசனச் செயற்றிட்டங்களின் அபிவிருத்தி தொடர்ந்து இடம்பெறுவதற்கு மேலதிகமாக மொறககந்த மற்றும் களுகங்கை செயற்றிட்டங்கள் போன்ற தற்போது நடைபெற்று வரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

2015இல் சமூக சேவைகளிலான அரசு முதலீடு ரூ.124.4 பில்லியனுக்கு 10.7 சதவீதத்தால் அதிகரித்ததுடன், இதில் ரூ.55.4 பில்லியன் கல்விக்குச் செலவழிக்கப்பட்டிருக்கையில் ரூ.37.2 பில்லியன் நலப்பணிகளில் செலவழிக்கப்பட்டது. கல்வித் துறையிலான அரசு முதலீடு பெரும்பாலும் பாடசாலைகளில் மூலதனச் சொத்துக்களை மேம்படுத்தல், தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தல் மற்றும் பல்கலைக்கழக உட்கட்டமைப்பைத் தரமுயர்த்துவதில்

வரைபடம் 6.4

தொழிற்பாடுகளின்படி மொத்தச் செலவினம் - 2015



காணப்பட்டது. இதேவேளை, சுகாதாரத்துறையிலான அரசு முதலீடு முக்கியமாக பல்தேசிய அபிவிருத்தி பங்காளர்களின் உதவியுடன் முக்கியமாக மருத்துவமனைகளின் நிர்மாணம் மற்றும் முன்னேற்றம் அதுபோல் ஆய்வுசூடக் கருவி மற்றும் கருவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தியது.

அரசாங்கம் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் நோக்குடன் பல எண்ணிக்கையான பிராந்திய மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியது. இதன்படி, சுயமாகத் தங்கியுள்ள குடும்ப அலகுப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்ட திவிநெகும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மீதான செலவினம் 2015இல் ரூ.848 மில்லியனாக விலங்கியது. இவ்வாண்டில் கமநெகும் நிகழ்ச்சித் திட்டமும் ரூ.4.4 பில்லியன் செலவுடன் தொடர்ந்து இடம்பெற்றதுடன் ஏனைய பல மாகாண அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களும் இவ்வாண்டில் தொடர்ந்து இடம்பெற்றன.

முக்கிய இறை நிவூவைகள்


2015இல் அனைத்து முக்கிய இறைக் குறிகாட்டிகளும் வருடாந்த இலக்குகளிலிருந்து குறிப்பிடத்தக்களவில் விலகிச் சென்று அரசுறையிலான பற்றாக்குறையுடன் இணைந்து மீண்டெழும் செலவினத்தில் விரிவாக்கத்தைப் பிரதிபலித்தது. இதன்படி ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2014இல் பதிவு செய்யப்பட்ட 5.7 சதவீதம் மற்றும் 2015 இற்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதம் கொண்ட வருடாந்த இலக்குடன் ஒப்பிடுகையில் 2015இல் மொ.உ.உற்பத்தியின் (ரூ.829.5 பில்லியன்) 7.4 சதவீதத்துக்கு அதிகரித்தது. எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்த அரசின் அரசுறை மற்றும் அரசு துறையின் சம்பளங்கள் மற்றும் கூலிகளிலான அதிகரிப்பு காரணமாக மீண்டெழும் செலவினம் மீறிச் சென்றமை, உயர் நலன்புரிச் செலவினம் மற்றும்

மதிப்பிடப்பட்டதையும் விட உயர்வான வட்டிக் கொடுப்பனவுகள் இவ்வாண்டில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மீது அழுத்தத்தை ஏற்படுத்தியன. இதனால், அரசின் குறைச் சேமிப்பை எடுத்துக் காட்டும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை முன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 1.2 சதவீதத்திலிருந்து 2015இல் மொ.உ.உற்பத்தியின் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்து 2015இற்கான வரவு செலவுத் திட்டத்தில் இலக்கிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 0.4 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட பற்றாக்குறையிலிருந்து குறிப்பிடத்தக்களவில் விலகிச் சென்றது. இப்போக்கு அதிகரித்துச் செல்லும் அரசிறைக்கான தேவைப்பாட்டையும் பொருளாதாரத்தின் நடுத்தர கால வளர்ச்சிக் குறிக்கோள்களை பூர்த்தி செய்வதற்கு பலப்படுத்த வேண்டிய அரசு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவுவதற்காக நடைமுறைக் கணக்கில் (அரசு சேமிப்பு) மிகையை உருவாக்குவதற்கு மீண்டெழும் செலவினத்தை மேலும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய தேவையையும் காட்டியது. இதேவேளை, மொத்தப் பற்றாக்குறையிலிருந்து வட்டிக் கொடுப்பனவுகளை நீக்குவதன் மூலம் கணிக்கப்படுவதுடன் அரசின் வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட வேண்டிய இறைக் கொள்கைக் கூறையும் பிரதிபலிக்கின்ற முதன்மைப் பற்றாக்குறை 2014இல் பதிவு செய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 1.5 சதவீதம் மற்றும் 2015இற்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட 0.7 சதவீதத்திலிருந்து மொ.உ.உற்பத்தியின் 2.9 சதவீதத்துக்கு அதிகரித்தது. அரசிறை மற்றும் கொடைகளிலான 21.3 சதவீத வளர்ச்சியைப் பின்தள்ளிய வட்டியல்லா மீண்டெழும் செலவினத்திலான 34.5 சதவீத உயர் வளர்ச்சி 2015இல் உயர் முதன்மைப் பற்றாக்குறைக்கான முக்கிய காரணமாக விளங்கியது.

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை நிதியிடல்

ரூ.829.5 பில்லியன் கொண்ட வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2015இல் பெரும்பாலும் உள்நாட்டு மூலங்களுடாக நிதியிட்டம் செய்யப்பட்டது. இதன்படி இவ்வாண்டில் தேறிய உள்நாட்டு நிதியிடல் வருடாந்த மதிப்பீடான ரூ.208.0 பில்லியன் மற்றும் முன்னைய ஆண்டின் ரூ.378.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.592.7 பில்லியனாக விளங்கியது. எனினும், தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2015இற்கான ரூ.291.4 பில்லியன் கொண்ட மதிப்பீட்டை விட குறைவாக ரூ.236.8 பில்லியனாக விளங்கியது. இதனால், 2015இல் உள்நாட்டு நிதியிட்டமானது 2014இன் 64.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொத்த நிதியிடலின் 71.5 சதவீதத்திற்கு வகை கூறிய வேளையில் வெளிநாட்டு நிதியிடல் 2014இன் 35.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொத்த நிதியிடலின் 28.5 சதவீதத்திற்கு வகைகூறியது.

வரைபடம் 6.5 பற்றாக்குறைக்கான நிதியிட்டம் (மொ.உ.உ.இன் சதவீதமாக)




உள்நாட்டு வங்கித் தொழில் மற்றும் வங்கியல்லா துறைகள் இரண்டிலும் இருந்தான நிதியிடலில் தங்கியிருத்தல் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. வங்கியல்லாத துறையிலிருந்தான நிதியிடல் 2014இல் பதிவு செய்யப்பட்ட ரூ.251.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2015இல் ரூ.300.9 பில்லியனாக விளங்கி மொத்த தேறிய உள்நாட்டு நிதியிடலில் 50.8 சதவீதத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தியது. தேறிய உள்நாட்டு நிதியிடலில் 49.2 சதவீதத்துக்கு வகை கூறிய வங்கித் தொழில் துறையிலிருந்தான அரசின் நிதியிடல் 2014இன் ரூ.126.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2015இல் ரூ.291.8 பில்லியனுக்கு 129.9 சதவீத அதிகரிப்பைப் பிரதிபலித்தது. வர்த்தக வங்கித் தொழில் துறையிலிருந்தான நிதியிடலில் 131.8 சதவீத அதிகரிப்பு 2014இன் ரூ.91.3 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.211.6 பில்லியனுக்கான மத்திய வங்கியிலிருந்தான கடன்பாடுகள் ரூ.80.3 பில்லியனுக்கு

அட்டவணை 6.5 உள்நாட்டு நிதியிடல் மூலங்கள்

விடயம்	ரூபா பில்லியன்			
	2012	2013	2014	2015
கருவிகளின் படி	200.4	392.4	378.7	592.7
திறைசேரி முறிகள் (அ)	154.5	252.1	369.1	442.6
திறைசேரி உண்டியல்கள் (ஆ)	16.8	53.5	26.1	-26.4
ரூபாக் கடன்கள்	-3.6	-2.9	-	-31.4
இலங்கை அபிவிருத்தி முறிகள்	18.4	140.3	21.0	223.0
மத்திய வங்கி தற்காலிக முற்பணங்கள்	16.5	-2.1	34.7	7.2
ஏனையவை	-2.2	-48.5	-72.2	-22.3
மூலங்களின் படி	200.4	392.4	378.7	592.7
வங்கி	131.5	297.0	126.9	291.8
வங்கியல்லா	68.9	95.4	251.8	300.9

(அ) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான வியாபார நிறுவனங்களை மீளமைப்பதற்காக 2012, 2014 மற்றும் 2015 இல் தீரட்டப்பட்ட நிதிகள் நீங்கலாக.
 (ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் நீங்கலாக.
 மூலங்கள் : நிதி அமைச்சு இலங்கை மத்திய வங்கி



125.0 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து வங்கித் தொழில்துறையிலிருந்தான நிதியிடலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்குப் பங்களிப்புச் செய்தது. திறைசேரி முறிகளுடான கடன்பாடுகள் இவ்வாண்டில் தேறிய மீள்கொடுப்பனவை பதிவுசெய்த போதிலும் வர்த்தக வங்கிகளிலிருந்தான கடன்பாடுகள் திறைசேரி உண்டியல்கள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளுடாக பெரிதும் அதிகரிக்கப்பட்டன. மத்திய வங்கியிலிருந்தான தேறிய கடன்பாடுகள் முன்னை ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து தற்காலிக முற்பணங்களில் இருந்தான தேறிய கடன் பெறுகைகள் வீழ்ச்சியடைந்த போதிலும், திறைசேரி உண்டியல்களுடாக பெரிதும் அதிகரிக்கப்பட்டது. எனினும், வங்கித் தொழில்துறையிலிருந்தான தேறிய கடன்பாடுகளும் 2015இற்கான வரவு செலவுத் திட்டத்தில் வருடாந்த மதிப்பீடான ௬.70.0 பில்லியனை விட உயர்வாகக் காணப்பட்டன.

நடுத்தர மற்றும் நீண்ட கால சந்தைப்படுத்தக் கூடிய படுகடன் கருவிகள் வடிவில் அரசு தேறிய உள்நாட்டு கடன்பாடுகள் 2015இல் ௬.607.7 பில்லியனுக்கு 46.0 சதவீதத்தால் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தன. இதன்படி, மொத்த தேறிய உள்நாட்டு கடன்பாடுகளில் ௬.665.6 பில்லியன் இவ்வாண்டில் திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளுடாக திரட்டப்பட்டன. எனினும், திறைசேரி உண்டியல்கள் மற்றும் ரூபக் கடன்களுடான கடன்பாடுகள் 2015இல் ௬.57.8 பில்லியன் மொத்த தேறிய உள்நாட்டு கடன்பாடுகளில் கருவியல்லா கடன்பாடுகள் இவ்வாண்டில் ௬.15.0 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவைப் பதிவு செய்தது.

வெளிநாட்டு நாணயத்தால் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் பெரும்பாலும் இலங்கை அபிவிருத்தி முறிகளால் உந்தப்பட்டு 2015இல் கணிசமானளவில் அதிகரித்தன. இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான மொத்த கடன்பாடுகள் ௬.334.5 பில்லியனாக (ஐ.அ.டொலர்

2,491.4 மில்லியன்) விளங்குகையில் மீள் கொடுப்பனவுகள் ௬.111.6 பில்லியனாக (ஐ.அ.டொலர் 835.6 மில்லியன்) விளங்கின. இதேவேளை, இவ்வாண்டில் அரசாங்கம் வர்த்தக வங்கிகளின் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளுக்கு அதன் பொறுப்புக்களின் ௬.542.8 மில்லியனை மீளச் செலுத்தியது. ஒட்டுமொத்தமாக உள்நாட்டு மூலங்களிலிருந்தான தேறிய வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் 2014இன் ௬.20.4 பில்லியனிலிருந்து 2015இல் ௬.222.4 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தன.

வெளிநாட்டு மூலவளங்களிலிருந்தான தேறிய நிதியிடல் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களின் வெளிநாட்டு உடைமைகளிலான குறிப்பிடத்தக்க வெளிப்பாய்சல்களுக்கு மத்தியிலும் 2015இல் சார்பு ரீதியில் உயர்வாகக் காணப்பட்டது. இதன்படி, தேறிய வெளிநாட்டு நிதியிடல் 2014இன் ௬.212.5 பில்லியனிலிருந்து 2015இல் ௬.236.8 பில்லியனுக்கு 11.4 சதவீதத்தால் அதிகரித்தது. எனினும், மொத்த நிதியிடலில் தேறிய வெளிநாட்டு நிதியிடலின் பங்கு 2014இன் 35.9 சதவீதத்திலிருந்து 2015இல் 28.5 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. இருபுடை மற்றும் பல்புடை மூலங்களிலிருந்தான செயற்றிட்டக் கடன்கள் மூலமான தேறிய நிதியிடல் முன்னைய ஆண்டின் ௬.14.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2015இல் ௬.131.3 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. செயற்றிட்டக் கடன்களிலிருந்தான மொத்தக் கடன்பாடுகள் ௬.257.9 பில்லியனாக விளங்குகையில் மீள்கொடுப்பனவுகள் 126.6 பில்லியனாக விளங்கின. மொத்த அடிப்படையில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி), பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு, ஐப்பான் அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2015இல் வெளிநாட்டு செயற்றிட்டக் கடன்களின் பிரதான மூலங்களாக விளங்கின. நாட்டுக்கான பன்னாட்டு முறியிலிருந்தான தேறிய கடன்பாடுகள் 2015இல் ௬.232.8 பில்லியனுக்கு அதிகரித்துடன் இது ௬.298.5 பில்லியன் (ஐ.அ.டொலர் 2.15 பில்லியன்) கடன்பாடுகளுக்கும் ௬.65.8 பில்லியன் மீள்கொடுப்பனவுகளுக்கும் (ஐ.அ.டொலர் 500 மில்லியன்) இடையேயான வேறுபாடாகும். இது முன்னைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ௬.197.2 பில்லியனுடன் (ஐ.அ.டொலர் 1,500 மில்லியன்) ஒப்பிடத்தக்கது. முன்னைய ஆண்டின் ௬.790.3 மில்லியன் உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடுகையில் அரசாங்க பிணையங்களின் வெளிநாட்டு உடைமைகள் தொடர்பான தேறிய வெளிப்பாய்ச்சல்கள் ௬.127.2 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது.

6.4 அரசு படுகடனும் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளும்

அரசு படுகடன்

ஆண்டுகாலப்பகுதியில் பலவீனமான இறைச் செயலாற்றும் மற்றும் சார்பு ரீதியில் குறைந்த பொருளாதார வளர்ச்சி என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அரசின் படுகடன் விகிதம் 2014 இன் இறுதியில் காணப்பட்ட 70.7 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 76.0 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. எதிர்பார்க்கப்பட்டதிலும் குறைவான வருமான சேகரிப்பு மற்றும் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபாவின் குறிப்பிடத்தக்க தேய்வு என்பவற்றின் விளைவாக ஏற்பட்டிருந்த அதிகரித்த கடன்பெறுகைகளின் தேவைப்படானது ஆண்டுகாலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படுகடன் அதிகரித்துச் செல்வதற்கு பங்களித்திருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு படுகடன் 2014இன் 29.8 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 31.7 சதவீதத்திற்கு அதிகரித்திருந்த அதேவேளை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உள்நாட்டு படுகடன் 2014இன் இறுதியில் பதிவு செய்யப்பட்ட 40.9 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 44.3 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. பெயரளவு நியதிகளில் மொத்த வெளிநின்ற அரசு படுகடன் 2014இன் இறுதியில் உள்ளவாறான ரூபா 7,390.9 பில்லியனிலிருந்து 2015இன் இறுதியில் ரூபா 8,503.2 பில்லியனுக்கு 15.0 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபாவின் தேய்வின் மூலமாக நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொத்த படுகடன் இருப்பு ரூபா 285.1 பில்லியனால் அதிகரித்திருந்தது. அதேவேளை வட்டம் அல்லது கழிவிடலில் வெளியிடப்பட்ட அரசாங்க பிணையங்களின் காரணமாக ஏற்பட்ட பெறுமதிகளின் வேறுபாட்டினால் படுகடன் இருப்பு ரூபா 935.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்திருந்தது.


அட்டவணை 6.6	வெளிநின்ற மத்திய அரசின் படுகடன் (ஆண்டு முடிவில் உள்ளவாறு)			
	விடயம்	2012	2013	2014
மொத்த அரசு படுகடன்	6,000,112	6,793,249	7,390,899	8,503,227
உள்நாட்டுப் படுகடன் (அ)	3,232,813	3,832,825	4,277,783	4,959,196
முதிர்வுகாலத்தின்படி				
குறுங்கால	813,272	909,156	941,162	913,291
நடுத்தர மற்றும் நீண்டகால	2,419,541	2,923,670	3,336,620	4,045,905
நிறுவனங்களின்படி				
வங்கி	1,060,317	1,433,773	1,669,882	1,924,036
வங்கியல்லா	2,172,495	2,399,053	2,607,901	3,035,160
வெளிநாட்டுப் படுகடன்	2,767,299	2,960,424	3,113,116	3,544,031
வகைகளின்படி				
சலுகைக் கடன்கள்	1,369,568	1,492,842	1,490,978	1,729,895
சலுகையற்ற கடன்கள்	455,609	460,475	457,668	507,047
வர்த்தக (ஆ)	942,662	1,007,107	1,164,470	1,307,089
நாணயத்தின்படி				
சி.எ.உ.	682,065	711,935	679,835	734,552
ஐ.அ.டொலர்	853,832	1,009,937	1,292,052	1,733,790
யப்பானிய யென்	575,196	485,325	429,638	470,109
யூரோ	174,563	185,606	162,743	181,084
ஏனையவை	481,643	567,621	548,848	424,495
குறிப்பு : சொவணிவீத வேறுபாடுகள்	207,389	-25,498	-90,230	228,731

(அ) 2013 நவம்பரில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு வழங்கப்பட்ட ரூ.4,397 மில்லியன், 2012 சனவரியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.78,447 மில்லியன் மற்றும் 2013 மார்ச்சில் சிறிலங்கன் எயார்லைனை மூலதனமாக குவதற் கா க வெளியிடப்பட்ட ரூபா 13,125 மில்லியன் கொண்ட அரசாங்க முறிகள் நீங்கலாக.


(ஆ) திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளின் ரூபா குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு முத்தலீடுகளின் வெளிநின்ற தொகைகளை உள்ளடக்குகின்றது.

மூலங்கள் : நிதி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

ஆண்டுகாலப்பகுதியில் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிதியிடுவதற்கு அதிகளவில் உள்நாட்டு மூலங்களை தங்கியிருத்தலை வெளிப்படுத்தும் வகையில் 2015இன் இறுதியில் வெளிநின்ற உள்நாட்டு படுகடன் ரூபா 4,959.2 பில்லியனுக்கு 15.9 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. மொத்த அரசு படுகடன்களில் உள்நாட்டு படுகடனின் பங்கானது 2014 திசம்பர் இறுதியில் காணப்பட்ட 57.9 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2015இன் இறுதியில் மெதுவான அதிகரிப்புடன் 58.3 சதவீததால் காணப்பட்டது. எனினும், திறைசேரி உண்டியல்களின் முதிர்வினை ஈடுசெய்யும் வகையில் நடுத்தர மற்றும் நீண்டகால படுகடன் கருவிகளின் வெளியீட்டின் பிரதான காரணத்தினால் மொத்த உள்நாட்டு படுகடனில் குறுங்கால படுகடனின் பங்கானது 2014இன் இறுதியிலான 22.0 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 18.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. அதன்படி, மொத்த உள்நாட்டு படுகடனில் திறைசேரி உண்டியல்களின் குறுங்கால படுகடனின் பங்கானது முன்னைய ஆண்டின் இறுதியில் காணப்பட்ட 16.2 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 13.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. மாறாக மொத்த உள்நாட்டு படுகடன் இருப்புக்களில் நடுத்தர மற்றும் நீண்டகால படுகடனின் பங்கு முன்னைய ஆண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்டு 78.0 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 81.6 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. இவ்வகைக்குள் வெளிநின்ற உள்நாட்டு படுகடன் சொத்துப்பட்டியலில் ஆதிக்கம்



வரைபடம் 6.8 வெளிநின்ற உள்நாட்டு படுகடனின் உள்எடக்கம் - 2015



செலுத்தும் திறைசேரி முறிகளின் பங்கானது மொத்த நடுத்தர நீண்டகால படுகடன் சதவீதத்தில் 2014இன் இறுதியில் பதிவு செய்யப்பட்ட 85.2 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 81.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. அதேவேளை மொத்த நடுத்தர நீண்டகால படுகடன் வகைக்குள் இலங்கை அபிவிருத்தி முறிகளின் பங்கானது 2014இன் இறுதியில் காணப்பட்ட 11.7 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 16.5 சதவீதத்திற்கு அதிகளவில் அதிகரித்திருந்ததுடன் ஆண்டுக்காலப்பகுதியில் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை நிதியிட்டம் செய்வதற்கு இக்கருவியின் மீது அதிகரித்த தங்கியிருந்ததை வெளிப்படுத்தியிருந்தது. அதேநேரம் நடுத்தர மற்றும் நீண்டகாலப் பிணையங்களின் அதிபுயர் வெளியீட்டினை குறித்துரைக்கும் வகையில் உள்நாட்டு படுகடன் இருப்புக்களின் சராசரி காலமுதிர்வானது முன்னைய ஆண்டின் 5.75 ஆண்டுகளிலிருந்து 2015இன் இறுதியில் 6.28 ஆண்டுகளுக்கு அதிகரித்திருந்தது.

ஆண்டுக்காலப்பகுதியில் திறைசேரி முறிகளின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகரித்த கடன் பெறுகைகளின் பிரதான காரணத்தினால் வங்கியல்லா துறைகளின் வசமிருந்த உள்நாட்டுப் படுகடன் 2014இன் இறுதியில் காணப்பட்ட ரூபா 2,607.9 பில்லியனிலிருந்து 2015இன் இறுதியில் ரூபா 3,035.2 பில்லியனுக்கு 16.4 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. எனினும் வங்கியல்லா துறைகளின் வசமிருந்த உள்நாட்டுப் படுகடனின் பங்கானது 2014இன் இறுதியில் காணப்பட்ட 61.0 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 61.2 சதவீதத்திற்கு மெதுவாக அதிகரித்திருந்தது. திறைசேரி முறிகளினூடாக வங்கியல்லா துறைகளிலிருந்தான கடன் பெறுகைகள் 2015இன் இறுதியில் ரூபா 2,787.6 பில்லியனுக்கு 24.0 சதவீதத்தால் அதிகரித்த அதேவேளை 2014இன் இறுதியில் காணப்பட்ட 86.2 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 91.8 சதவீதத்திற்கு அதனது சார்பு பங்களிப்பு அதிகரித்திருந்ததுடன் இது



நீண்டகால முதிர்வுகளின் மீது முதலீட்டாளர்களின் அதிகரித்த விருப்பத் தேர்வை காட்டியிருந்தது. வங்கியல்லா துறைகளின் வசமிருந்து திறைசேரி உண்டியல்கள் 2015இன் இறுதியில் ரூபா 212.8 பில்லியனுக்கு 27.4 சதவீதத்தால் கணிசமான அளவிற்கு வீழ்ச்சியடைந்திருந்ததுடன். 2014இன் இறுதியில் பதிவு செய்யப்பட்ட 11.2 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து வங்கியல்லா துறை முதலீட்டாளர்களின் வசமிருந்த மொத்தப் படுகடன்களில் 7.0 சதவீதத்திற்கு வகைகூறியிருந்தது. மொத்த அரசு உள்நாட்டுப் படுகடன்களில் வங்கியல்லா துறைகளின் வசமிருந்தவற்றில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன தொடர்ச்சியாக மொத்த அரசு உள்நாட்டுப் படுகடன்களை வைத்திருக்கின்ற முக்கிய நிறுவனங்களாக விளங்கியதுடன் அவை முறையே 53.2 சதவீதம் மற்றும் 14.1 சதவீதத்திற்கு வகை கூறியிருந்தன.

உள்நாட்டு வங்கித் துறைகளில் வெளிநின்ற அரசு படுகடன் 2015இன் இறுதியில் ரூபா 1924.0 பில்லியனுக்கு 15.2 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. எனினும் மொத்த உள்நாட்டுப் படுகடனில் வங்கித் துறை படுகடனின் பங்கானது 2014இன் இறுதியில் உள்ளவாறான 39.0 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 38.8 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்திருந்தது. உள்நாட்டு வங்கித்துறை படுகடன்களில் 2014இன் இறுதியில் காணப்பட்ட ரூபா 123.5 பில்லியனிலிருந்து 2015இன் இறுதியில் ரூபா 104.8 பில்லியனுக்கு மத்திய வங்கியின் வசமிருந்த வெளிநின்ற திறைசேரி உண்டியல்களின் வீழ்ச்சியின் காரணத்தினால் மத்திய வங்கியின் வசமிருந்து வெளிநின்ற படுகடன் 2015இன் இறுதியில் ரூபா 256.1 பில்லியனுக்கு 4.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. இதன் விளைவாக மத்திய வங்கியின் வசமிருந்த வெளிநின்ற படுகடனின் சார்பு பங்கும் முன்னைய ஆண்டின் இறுதியில் உள்ளவாறான 16.0 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 13.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. மாறாக வர்த்தக வங்கிகளின் வசமிருந்த வெளிநின்ற அரசு படுகடன் முன்னைய ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடுமிடத்து 2015இன் இறுதியில் ரூபா 1,668.0 பில்லியனிற்கு 19.0 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. வர்த்தக வங்கிகளின் இலங்கை அபிவிருத்தி முறிகள் மீதான வைப்புக்கள் (70.9 சதவீதத்தால்) மற்றும் திறைசேரி உண்டியல் மீதான வைப்புகள் (22.4 சதவீதத்தால்) அதிகளவாக அதிகரித்திருந்ததுடன் வர்த்தக வங்கிகளின் வசமிருந்த வெளிநின்ற படுகடன்களின் அதிகரிப்பிற்கு பிரதானமாக பங்களித்திருந்தன.

வெளிநாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டு படுகடன் 2014இன் இறுதியில் உள்ளவாறான ரூபா. 410.7 பில்லியனிலிருந்து (ஐ.அ.டொலர் 3,134.3 மில்லியன்) 2015இன் இறுதியில் ரூபா 690.1 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 4,790.1 மில்லியன்) அதிகரித்திருந்தது. ரூபா 277.4 பில்லியன்

(70.9 சதவீதத்தால்) பெறுமதியாகவிருந்த இலங்கை அபிவிருத்தி முறிகள் ஊடான தேறிய கடன்பெறுகைகளின் கணிசமானவான அதிகரிப்பு மற்றும் அதனுடன் இணைந்ததாக ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் தேய்வு என்பன இவ்வதிகரிப்பிற்கு பாரியளவில் பங்களித்திருந்தன. இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான வெளிநின்ற கடன்பெறுகைகளை உள்ளடக்கிய வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்ளாட்டு படுகடன் ரூபா 668.5 பில்லியன் (ஐ.அ.டொலர் 4640.1 மில்லியன்) பெறுமதியாகவும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவில் ரூபா 21.6 பில்லியன் (ஐ.அ.டொலர் 150.0 மில்லியன்) பெறுமதியாகவும் காணப்பட்டன.

மொத்த வெளிநின்ற வெளிநாட்டு படுகடன் 2015இன் இறுதியில் ரூபா 3,544.1 பில்லியனுக்கு 13.8 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. வெளிநாட்டு படுகடன் இருப்புக்களின் பெயரளவு அதிகரிப்பிற்கு மேலாக முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் தேய்வின் காரணமாக வெளிநாட்டு படுகடனின் ரூபா பெறுமதியில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பானது வெளிநின்ற வெளிநாட்டு படுகடனின் அதிகரிப்பிற்கு பங்களித்திருந்தது. ஆண்டுகாலப்பகுதியில் சலுகை ரீதியான படுகடன் ரூபா 1729.9 பில்லியனுக்கு 16.0 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன் மொத்த வெளிநாட்டு படுகடன் இருப்புகளில் சலுகை ரீதியான படுகடனின் பங்கு 2014இன் இறுதியில் காணப்பட்ட 47.9 சதவீதத்திலிருந்து 2015 இன் இறுதியில் 48.8 சதவீதத்திற்கு உயர்வடைந்திருந்தது. சலுகையல்லா படுகடன்கள் ரூபா. 1,814.1 பில்லியனுக்கு 11.8 சதவீதத்தால் அதிகரித்திருப்பினும் மொத்த வெளிநாட்டு படுகடனில் சலுகையல்லா படுகடனின் பங்கானது 2014இன் இறுதியில் காணப்பட்ட 52.1 சதவீதத்திலிருந்து 2015இன் இறுதியில் 51.2 சதவீதத்திற்கு மெதுவாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆண்டுகாலப்பகுதியில் நாட்டுக்கான பன்னாட்டு முறிகள்



மீதான வெளிநின்ற பெறுமதி அதிகரித்த போதிலும் அரசு பிணையங்களில் வெளிநாட்டு முதலீடுகளின் வீழ்ச்சியே இதற்கு பிரதான காரணமாகும்.

முக்கிய நாணயங்களுக்கெதிராக ரூபாவின் தேய்வானது 2015இன் இறுதியில் மொத்த படுகடன் இருப்பு ரூபா.285.1 பில்லியனாக அதிகரிப்பதற்கு காரணமாயிருந்தன. இலங்கை ரூபாவானது ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க டொலர், யப்பானிய யென் மற்றும் சிறப்பு எடுப்பனவு உரிமை என்பவற்றிற்கு எதிராக முறையே 9.03 சதவீதம், 8.20 சதவீதம் மற்றும் 4.89 சதவீதம் தேய்வடைந்திருந்த அதேவேளை யூரோ நாணயத்திற்கு எதிராக 1.30 சதவீதத்தால் உயர்வடைந்திருந்தது. 2015இன் இறுதியில் மொத்த வெளிநின்ற வெளிநாட்டு படுகடன் இருப்பானது ஐக்கிய அமெரிக்க டொலர் (48.9 சதவீதம்) சிறப்பு எடுப்பனவு உரிமை (20.7 சதவீதம்), யப்பானிய யென் (13.2 சதவீதம்), யூரோ (5.1 சதவீதம்), இலங்கை ரூபா (8.6 சதவீதம்) மற்றும் ஏனைய நாணயங்கள் (3.5 சதவீதம்) என்பவற்றில் குறித்துரைக்கப்பட்ட படுகடனை உள்ளடக்கியிருந்தது. இதன் விளைவாக, முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் நாணயமாற்று வீத வேறுபாடுகளின் காரணமாக வெளிநின்ற வெளிநாட்டு படுகடன் இருப்பு ரூபா 228.7 பில்லியனாக அதிகரித்திருந்த அதேவேளை ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் தேய்வின் காரணமாக வெளிநாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்பட்ட உள்ளாட்டு படுகடன் (இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான கடன்கள்) ரூபா 56.4 பில்லியனாக அதிகரித்திருந்தன.

படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்


மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2014இன் ரூ.1,076.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2015இல் 22.4 சதவீதத்தால் (ரூ.241.5 பில்லியன்) குறிப்பிடத்தக்களவு

அட்டவணை 6.7 அரசு படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள்

விடயம்	ரூ.மில்லியன்			
	2012	2013	2014	2015 தற்காலிகமானவை
படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள்	1,017,468	1,162,900	1,076,257	1,317,791
உள்நாடு	733,100	850,748	777,488	918,112
வெளிநாடு	284,368	312,152	298,769	399,679
கடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள்	608,970	700,035	632,662	808,117
உள்நாடு	415,441	496,042	449,554	523,824
வெளிநாடு	193,529	203,993	183,109	284,293
வட்டிக் கொடுப்பனவுகள்	408,498	462,865	443,595	509,674
உள்நாடு	317,659	354,706	327,934	394,289
குறுங்காலம்	65,049	69,712	78,811	57,728
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	252,610	284,994	249,123	336,561
வெளிநாடு	90,839	108,159	115,660	115,386

மூலங்கள் : நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி

அதிகரிப்பினைப் பதிவு செய்து ரூ.1,317.8 பில்லியனுக்கு வகை கூறியது. கடன் தீர்ப்பளவு மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் இரண்டிலுமான அதிகரிப்பு 2015இல் மொத்தப் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பிற்குப் பெருமளவில் பங்களித்தது. அதன்படி கடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள் 2014இன் ரூ.632.7 பில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2015இல் ரூ.808.1 பில்லியனுக்கு 27.7 சதவீதத்தால் (ரூ.175.5 பில்லியன்) அதிகரித்தது. 2015இல் மொத்தப் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளில் கடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 61.3 சதவீதத்திற்கு வகை கூறின. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படுகடன் இரண்டிலுமான படுகடன் இருப்பு முதிர்வடைதலின் அதிகரிப்பு, வெளிநாட்டு படுகடன் மீள்கொடுப்பனவுகளின் ரூபா பெறுமதி அதிகரிப்பினால் ஏற்பட்ட ரூபாவின் தேய்வு என்பன ஆண்டு காலப்பகுதியில் மொத்தக் கடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் அதிகரித்தமைக்கு பங்களித்தன. 2015இல் நிலவிய சார்பு ரீதியில் உயர்வான உள்நாட்டு பெறுகைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வட்டிக் கொடுப்பனவுகளும் 2014இன் ரூ.443.6 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.509.7 பில்லியனுக்கு 14.9 சதவீதத்தால் (ரூ.66.1 பில்லியன்) அதிகரித்தன. உள்நாட்டு மூலங்களுக்கான படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 2014 இன் ரூ.777.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2015இல் ரூ.918.1 பில்லியனுக்கு 18.1 சதவீதத்தால் (ரூ.140.6 பில்லியன்) அதிகரித்துள்ளது. நாட்டிற்கான அபிவிருத்தி முறிகள், ரூபாய்க் கடன்கள் மற்றும் திறைசேரி முறிகள் மீதான அதியுயர் மீள் கொடுப்பனவுகளினால் பெருமளவில் உந்தப்பட்ட கடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள் ரூ.523.8 பில்லியனுக்கு ரூ.74.3 பில்லியனால் அதிகரித்தமை மற்றும் திறைசேரி முறிகள் மற்றும் நாட்டிற்கான அபிவிருத்தி முறிகள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு ரூ.394.3 பில்லியனுக்கு ரூ.66.4 பில்லியனால் வட்டிக் கொடுப்பனவுகள் அதிகரித்தமை என்பனவற்றின் விளைவாகும். அதேபோன்று வெளிநாட்டு



மூலங்களுக்கான படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளும் 2015இல் ரூ.399.7 பில்லியனுக்கு ரூ.33.8 சதவீதத்தால் (ரூ.100.9 பில்லியன்) குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்ததுடன் வெளிநாட்டுக் கடன்கள் மீதான தீர்ப்பளவுகளும் ரூ.284.3 பில்லியனுக்கு ரூ.101.2 பில்லியனால் அதிகரித்தது. அதேவேளை 2009இல் வழங்கப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் மீள் கொடுப்பனவுகளும் ரூ.65.8 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 500 மில்லியன்) வகை கூறின. வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் 2015 இல் ரூ.115.4 பில்லியனுக்கு 0.2 சதவீதத்தால் சிறிதளவு குறைவடைந்தது.

படுகடன் தீர்ப்பளவுக் குறிகாட்டிகள் 2015இல் கலப்பான செயலாற்றத்தைக் காட்டி நின்றன. கடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உ.ஹ்பத்தியின்

அட்டவணை 6.8 மத்திய அரசின் படுகடன் குறிகாட்டிகள்

குறிகாட்டிகள்	2012	2013	2014	2015 தற்காலிகமானவை
மத்திய அரசுபடுகடன்/மொ.உ.உ.	68.7	70.8	70.7	76.0
உள்நாட்டு படுகடன்/மொ.உ.உ.	37.0	40.0	40.9	44.3
வெளிநாட்டு படுகடன்/மொ.உ.உ.	31.7	30.9	29.8	31.7
மொத்த வெளிநாட்டு படுகடன்/ஏற்றுமதிகள் (அ)	159.9	151.9	142.5	154.4
மொத்தப்படுகடன் பணி/மொ.உ.உ.	11.7	12.1	10.3	11.8
மொத்தப்படுகடன் பணி/ அரசு அரசாங்கம் (ஆ)	96.8	102.2	90.0	90.6
இதில் உள்நாட்டுப் படுகடன் பணி/ அரசு அரசாங்கம் (ஆ)	69.7	74.8	65.1	63.1
மொத்தப்படுகடன் பணி/ அரசு செலவினம் (இ)	47.0	49.1	44.3	42.5
இதில் உள்நாட்டுப் படுகடன் பணி/ அரசு செலவினம் (இ)	33.9	35.9	32.0	29.6
வெளிநாட்டுப் படுகடன் பணி/ஏற்றுமதிகள் (அ)	16.4	16.0	13.7	17.4
மொத்த வட்டி/மொ.உ.உ.	4.7	4.8	4.2	4.6
உள்நாட்டு வட்டி/மொ.உ.உ.	3.6	3.7	3.1	3.5
உள்நாட்டு வட்டி/அரசு மீண்டெழும் செலவினம்	28.1	29.4	24.8	23.2
வெளிநாட்டு வட்டி/ஏற்றுமதிகள் (அ)	5.2	5.5	5.0	5.0

(அ) பொருட்களினதும் பணிகளினதும் ஏற்றுமதிகள்
(ஆ) அரசு வருமானம் பொருளாதார வடிவமைப்பில் உள்ளது
(இ) அரசு செலவினம் கடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளை உள்ளடக்குகிறது

மூலங்கள் : நிதி அமைச்சு, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி

10.3 சதவீதத்திலிருந்து 2015இல் மொ.உ உற்பத்தியின் 11.8 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. மொ.உ.உற்பத்திக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 2014இன் 4.3 சதவீதம் மற்றும் 1.8 சதவீதத்திலிருந்து 2015இல் முறையே 4.7 சதவீதம் மற்றும் 2.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. மொ.உ.உற்பத்திக்கான மொத்த வட்டிக் கொடுப்பனவுகளின் விகிதம் 2014இன் 4.2 சதவீதத்திலிருந்து 2015இல் 4.6 இற்கு அதிகரித்தது. மொ.உ.உற்பத்திக்கான உள்நாட்டு வளங்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2014இன் 3.1 சதவீதத்திலிருந்து 2015இல் 3.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டிருப்பினும், மொ.உ.உற்பத்திக்கான வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் 2014இன் 1.1 சதவீதத்திலிருந்து 2015இல் 1.0 சதவீதத்திற்கு சிறிதளவால் குறைவடைந்திருந்தது. மேலும் 2015இல் அரசிறையுடன் ஒப்பிடுமிடத்து படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளில் உயர் வளர்ச்சியினை பிரதிபலிக்கும் வகையில் அரசு அரசிறைக்கான படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளின் விகிதமும் 2014இன் 90.0 சதவீதத்திலிருந்து 2015இல் 90.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன்

உள்நாட்டு வங்கித் தொழில் துறைக்கான வெளிநின்ற மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பான வெளிநாட்டுப் படுகடன் என்பனவற்றை உள்ளடக்கியுள்ள முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன் 2014இன் 17.8 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2015 இறுதியில் ரூ.861.0 பில்லியனுக்கு 14.1 சதவீதத்தால் அதிகரித்தது. முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடனில் 60.7 சதவீதத்திற்கு வகை கூறிய உள்நாட்டு வர்த்தக வங்கிகளிலிருந்தான அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் உள்நாட்டுப் படுகடன் ரூ.523.0 பில்லியனுக்கு 17.2 சதவீதத்தால் அதிகரித்தது. செயற்றிட்டங்கள் தொடர்பான வெளிநாட்டுப் படுகடனும் ரூ.338.1 பில்லியனுக்கு 9.5 சதவீதத்தால் அதிகரித்தது. முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடனுக்கு செயற்றிட்டங்கள் தொடர்பான வெளிநாட்டுப் படுகடனின் சார்பு ரீதியான பங்கு 2015 இறுதியில் 39.3 சதவீதமாக உள்ளது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன் முன்னைய ஆண்டின் 7.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015இன் இறுதியில் 7.7 சதவீதத்துக்கு வகைகூறின.

அட்டவணை 6.9		முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன் (ஆண்டு முடிவில் உள்ளவாறு)		
கூட்டுத்தாபனம்	2013	2014	2015 (அ)	
ரூ. மில்லியன்				
உள்நாட்டுப் படுகடன் (ஆ)	365,098	446,047	522,966	
இலங்கை மின்சார சபை	46,974	47,384	35,812	
இலங்கை உரக் கூட்டுத்தாபனம்	21,920	30,593	23,833	
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்	223,433	245,618	264,471	
கொழும்பு வர்த்தக வளமாக்கிகள்	10,088	13,342	10,208	
தேசிய வீ.மைப்பு அபிவிருத்தி அதிகாரசபை	3,386	4,777	4,739	
நெல் சந்தைப்படுத்தல் சபை	6,700	5,574	13,772	
வீதி அபிவிருத்தி அதிகாரசபை	23,324	58,325	74,912	
சிறிலங்கன் எயர்லயின்ஸ்	9,233	9,055	33,040	
இலங்கை துறைமுக அதிகாரசபை	7,074	11,801	14,642	
ஏனைய கூட்டுத்தாபனங்கள்	12,967	19,578	47,537	
வெளிநாட்டுப் படுகடன் (இ)	275,850	308,673	338,064	
வரையறுக்கப்பட்ட (இலங்கை) விமானநிலையம் மற்றும் விமான சேவைகள்	25,469	25,909	26,284	
இலங்கை மின்சார சபை	153,429	160,195	173,874	
இலங்கை துறைமுக அதிகாரசபை	96,953	122,568	137,906	
நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் மொத்தப்படுகடன்	640,948	754,720	861,030	
மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக				
உள்நாட்டுப் படுகடன்	3.8	4.3	4.7	
வெளிநாட்டுப் படுகடன்	2.9	3.0	3.0	
மொத்தப்படுகடன்	6.7	7.2	7.7	
(அ) தற்காலிகமானது		முலங்கள்: நிதி அமைச்சு		
(ஆ) உள்நாட்டு வர்த்தக வங்கிகளில் இருந்தான கடன் பெறுகைகளின் வெளிநின்ற பெறுமதி		இலங்கை மத்திய வங்கி		
(இ) வெளிநாட்டு செயற்றிட்டம் தொடர்பான வெளிநின்ற படுகடனை உள்ளடக்குகின்றது.				

6.5 துணைத் தேசிய அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

துணைத்தேசிய அரசாங்கங்களின் கொள்கைப் பணிப்புரைகளும் வழிமுறைகளும்

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் அமைச்சு துணை தேசிய அரசாங்கங்களுடன் நெருக்கமான முறையில் தொடர்புகளை ஏற்படுத்திய வேளையில் இலங்கையிலுள்ள துணைத் தேசிய அரசாங்க முறைமையின் செயற்பாட்டு அபிவிருத்திக்கும் உதவிகளை வழங்கியது. நாட்டில் துணைத் தேசிய அரசாங்க முறைமை மாகாண சபைகளையும் உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கியுள்ளது. 2015இன் இறுதியில் உள்ளவாறு யாப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் கீழ் ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்ற முறைமை 335 நிறுவனங்களை உள்ளடக்கியிருப்பதுடன் அதில் 23 மாநகர சபைகளையும் 41 நகர சபைகளையும் 271 பிரதேச சபைகளையும் உள்ளடக்கியுள்ளது. துணைத் தேசிய அரசாங்க அதிகாரசபைகளின் முதலீட்டு தேவைகளுக்கு வசதியளிப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் அமைச்சு கொடை முகவர்களுடன் காத்திரமான

முறையில் தொடர்புகளை ஏற்படுத்திய அதேவேளை மாகாண மட்டங்களிலும் உள்ளூராட்சி மன்ற மட்டங்களிலும் அபிவிருத்தித் தேவைப்பாடுகளை முன்னுரிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்கியது. அத்துடன் பொதுமக்களுக்கு சிறந்த பணிகளை வழங்குவதற்காக உட்கட்டமைப்பு வசதிகளும் முகாமைத்துவ திறன்களும் மேம்படுத்தப்பட்டன. உயர்தரப் பணிகளை வழங்குவதற்காகவும் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை வழங்குவதற்காகவும் அந்தந்த நேரத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் அமைச்சினால் பல நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்ந்தும் நடாத்தப்பட்டன. 2015 காலப்பகுதியில் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் வீதி அபிவிருத்தி தொடர்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் பின்னணியில், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் யப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகவர் ஆகியோரிடமிருந்தான நிதி உதவியுடன் கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்பிரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள மாகாண வீதிச் செயற்றிட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் அமைச்சு நடைமுறைப்படுத்தியது. மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தான நிதி உதவியுடன் மாகாண வீதிகளின் இணைப்பினை மேம்படுத்துகின்ற நோக்குடன் வடபகுதி வீதிகள் இணைப்புச் செயற்றிட்டம் நடைமுறைக்கிடப்பட்டது. ஆண்டுப் பகுதியில், கொழும்பு பெரும்பாக கழிவு நீர் முகாமைத்துவச் செயற்றிட்டம், அனர்த்த பதிலிறுப்பு வலையமைப்பினை தரமுயர்த்தல் (கட்டம் II), அறிவுத்தளத்தின் அத்திவாரமாக பள்ளிக்கூடக் கல்வியை மாற்றியமைத்தல் செயற்றிட்டம் சுகாதாரத் துறை அபிவிருத்தி செயற்றிட்டம், உள்ளூராட்சி மன்றங்கள் விரிவாக்கல் துறை செயற்றிட்டம் (புற நெரும நிகழ்ச்சித்திட்டம்) மற்றும் பல நகர அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் என்பன தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன. மேலதிகமாக, 2015 ஆண்டுகாலப்பகுதியில் கிராமிய பாலங்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கட்டடவாக்கம் மற்றும் இரணைமடு நீர் வழங்கல் அபிவிருத்தி செயற்றிட்டம் என்பனவும் ஆரம்பிக்கப்பட்டன.

மேலதிகமாக 2016 சனவரி 01இலிருந்து உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் அமைச்சு, பிளாஸ்திக்கு மற்றும் பொலித்தீன் பாவனை காரணமாக சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் நேரடி மற்றும் மறைமுகமான சுகாதார தாக்கங்களை குறைப்பதற்கு ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பான நிறுவனங்களில் பிளாஸ்திக்கு மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைப்பதற்கு

பொலித்தீன் பை மற்றும் உணவு மற்றும் தாள்களின் தயாரிப்பு 20 மைக்ரோஎன்ஸ்க்கு கீழே பேணுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்படி, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் அமைச்சு மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக மாகாண சபை மற்றும் உள்ளூர் அதிகாரசபை என்பவற்றிற்குச் சொந்தமான நிலையங்களின் அலுவலர்களிடையே விழிப்புணர்வை எடுப்பதற்கு எல்லா மாகாணங்களுக்கும் சுற்றறிக்கையொன்றை வழங்கியது.

எல்லா மாகாணங்களிலுமுள்ள நகரசபைகளினுடைய இயலாவு அபிவிருத்திக்காக நிதி ஆணைக்குழுவால் ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, மாகாண ரீதியான அபிவிருத்திக் கொடைகளின் கீழ் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ரூ.1 மில்லியன் ஒதுக்கப்பட்டது. நகரசபை முறிகளின் வெளியீடு, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மெய் ஆதனங்களை மதிப்பிடல், இணையத்தினூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் மற்றும் முறைப்பாடுகளை கால தாமதமின்றி கவனத்தில் எடுத்தல் என்பவற்றின் மீது கவனம் செலுத்தி பொருத்தமான தெரிவு செய்யப்பட்ட நகரசபைகளில் நிகழ்ச்சித்திட்டமானது அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மூலதன செலவினத்திற்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டிலிருந்து மீண்டெழும் செலவினத்தை மேற்கொள்வதானது கணக்கீட்டு நியமங்களின்படி முரண்படுவதால் 2015 சனவரி 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மூலதன ஒதுக்கின் கீழ் மூலதன செயற்றிட்டங்கள் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஏதேனும் செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியினைத் தவிர்க்கும் நோக்கில் நிதி ஆணைக்குழுவானது மாகாணங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதன்படி, மூலதனச் செயற்றிட்டங்களுக்கான நிர்வாக செலவு குறித்த ஆண்டிற்கான மீண்டெழும் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படல் வேண்டும். மேலும், உற்பத்தியுடன் தொடர்புடைய கைத்தொழில்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் வருவாய்களை அவர்களின் கணக்கில் வைப்பிலிருவதற்கான தற்போதைய நடைமுறையிலிருந்து விலகிச் செல்வதற்காகவும் பெற்றுக் கொள்ளப்பட்ட வருவாயை குறிப்பிட்ட கைத்தொழிலுக்கு பதிலாக மேலதிக அபிவிருத்தியில் மீள் முதலீட்டை மேற்கொள்வதற்கும் நிதி ஆணைக்குழுவானது தொடர்புடைய மாகாணங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

மாகாணசபைகளின் வரவு செலவுத் திட்ட தொழிற்பாடுகள்

2015இலும் மாகாண சபைகளின் மொத்த அரசிறைச் சேகரிப்புகள் தொடர்ந்தும் அதிகரித்தன. மாகாண சபைகளின் மொத்த அரசிறை 2014இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.59.1

அட்டவணை 6.10	மாகாண சபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு			
	விடயம்	2012	2013	2014 2015 தள்ளுபடி
மொத்த அரசிறை	49,235	49,648	59,133	66,082
வரி வருமானம்	41,657	42,569	52,569	59,482
வரி அல்லா வருமானம்	7,578	7,079	6,564	6,600
மொத்த செலவினம்	161,341	185,241	216,824	267,696
மீண்டெழும் செலவினம்	139,121	156,066	172,131	215,386
இதில் தனிப்பட்ட ஊதியம்	108,246	117,806	131,162	168,760
மூலதனச் செலவினம்	22,220	29,175	44,693	52,310
மத்திய அரசு மாற்றல்கள்	112,106	135,593	157,691	201,614
மொத்த கொடைகள்	91,892	108,801	126,144	167,551
பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	2,861	2,264	3,392	3,753
குறிப்பாக மாகாணத்திற்கான அபிவிருத்திக் கொடைகள்	5,901	6,429	8,343	13,345
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டுக் கொடைகள்	11,452	18,100	19,812	16,965
மூலங்கள்: நிதி அமைச்சு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு				

பில்லியனிலிருந்து 2015இல் ரூ.66.1 பில்லியனுக்கு 11.8 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது 2015இல் 0.6 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. வரி அரசிறை 2015இல் ரூ.59.5 பில்லியனுக்கு 13.2 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், வரியல்லா அரசிறை 0.5 சதவீதத்தினால் ரூ.6.6 பில்லியனுக்கு சிறிதளவாக அதிகரித்தது. மாகாண சபைகளின் மொத்த வரி இறையில் பெரும் பங்களிப்புச் செய்யும் முத்திரைத் தீர்வையிலிருந்தான அரசிறை 2015இல் 22.9 சதவீதத்தினால் ரூ.26.8 பில்லியனுக்கு அதிகரித்ததானது உறுதிப்பத்திர மாற்றத்தின் மீதான முத்திரைத் தீர்வையிலிருந்து பெறப்பட்ட அரசிறை சேகரிப்பு அதிகரித்தமையினைப் பிரதிபலிக்கின்றது. மத்திய அரசாங்கத்திலிருந்து மாற்றல் செய்யப்பட்ட தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரியும் 1.5 சதவீதத்தினால் ரூ.21.9 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் 2015இல் உரிமக் கட்டணங்கள் 15.8 சதவீதத்தால் ரூ.9.5 பில்லியனுக்கு அதிகரித்தது. மாகாண சபைகளுக்கிடையிலான உந்து ஊர்திகளின் பதிவுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான அதிகரிப்பு உரிமக் கட்டணத்திலிருந்தான அரசிறை அதிகரிப்புக்கு சாதகமாக பங்களித்துள்ளது. முத்திரைத் தீர்வையிலிருந்தான அரசிறை மற்றும் மத்திய அரசாங்கத்திலிருந்து மாற்றல் செய்யப்பட்ட தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி என்பன மாகாண சபைகளின் மொத்த வரியிறையில் முறையே 45.0 சதவீதம் மற்றும் 36.7 சதவீதத்திற்கு வகை கூறின. அரசிறைச் சேகரிப்பில் மேல் மாகாணசபையின் தொடர்பான பங்கு 2014இன் 53.2 சதவீதத்திலிருந்து 2015இல் 53.3 சதவீதத்திற்கு சிறிதளவாக அதிகரித்தது. மாகாண சபைகளின் மொத்த இறைச் சேகரிப்பில் மேல் மாகாணத்தினைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் என்பன முறையே 9.5 சதவீதத்திற்கும் 9.1 சதவீதத்திற்கும் வகை கூறின.

அதேவேளை அரசிறைச் சேகரிப்பில் வடமத்திய மாகாணத்தின் தொடர்பான பங்கு 2015 காலப்பகுதியில் 3.3 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவால் அதிகரித்தது.

மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் 2014இன் ரூ. 172.1 பில்லியனிலிருந்து 2015இல் ரூ.215.4 பில்லியனுக்கு 25.1 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2014இன் 1.6 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2015இல் 1.9 சதவீதமாக காணப்பட்டது. மீண்டெழும் செலவினம் பிரதானமாக 28.7 சதவீதத்தினால் ரூ.168.8 பில்லியனுக்கு அதிகரித்ததன் காரணமாக தனியாள் ஊதியங்கள் மீண்டெழும் செலவினத்தில் தனிப்பெரும் விடயமாக அதிகரித்ததோடு மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினங்களின் 78.4 சதவீதத்திற்கு வகைகூறின. மாகாண சபையினுடைய தனியாள் ஊதியங்களின் பெரும்பகுதியை கல்வி மற்றும் நலத்துறை கொண்டிருந்ததுடன் இது தனியாள் ஊதியச் செலவு மீதான மீண்டெழும் செலவினங்களில் ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு வகை கூறின. 2015இன் மொத்த மீண்டெழும் செலவினத்தில் 90.2 சதவீதத்திற்கு கல்வி மற்றும் நலத்துறைகள் வகைகூறியதுடன் தொழிற்பாட்டு அடிப்படையில் சமூக உட்கட்டமைப்பின் மீதான நடைமுறைச் செலவினம் 26.7 சதவீதத்தால் ரூ.194.2 பில்லியனுக்கு அதிகரித்தது. மீதி 9.8 சதவீதமான மீண்டெழும் செலவினம் மாகாணரீதியாக நிர்வாகம் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புடன் தொடர்பான செலவுகளாக இருந்தது. மொத்த மீண்டெழும் செலவினங்கள் தொடர்பில் முதல் மூன்று பாரிய செலவிடல் மாகாண சபைகளாக மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இருந்ததுடன் அவை முறையே 22.6 சதவீதம், 12.5 சதவீதம் மற்றும் 12.0 சதவீதத்திற்கு வகை கூறின.

மாகாண சபைகளின் மூலதனச் செலவினம் 2014 இன் ரூ.41.4 பில்லியனிலிருந்து 2015இன் ரூ.52.3 பில்லியனுக்கு 26.3 சதவீதத்தினால் அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மாகாண சபைகளின் மூலதனச் செலவினம் 2014இன் 0.4 சதவீதத்திலிருந்து 2015இல் 0.5 சதவீதத்திற்கு சிறிதளவாக அதிகரித்தது. 2015இல் சிறப்புச் செயற்றிட்டங்கள் மீது உற்பட்ட செலவினம் ரூ.17.0 பில்லியனாக இருந்தவேளையில் ரூ.13.3 பில்லியனானது. மாகாணங்களுக்கே உரிய சிறப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் உற்பட்டது. மற்றைய மாகாண மட்டங்களில் உற்பட்ட முதலீடுகள் முக்கியமாக மூலதனச் சொத்துக்களின் கையேற்பு மற்றும் மேம்பாடு மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான மாற்றல்கள் தொடர்பானவையாகக் காணப்பட்டன.

2015இல் மாகாண சபைகளுக்கான மத்திய அரசின் மாற்றல்கள் 27.9 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து ரூ.201.6 பில்லியனுக்கு அதிகரித்தது. இம்மாற்றல்கள் தொகை வடிவிலான கொடைகள், பிரமாணத்தினை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் மாகாண ரீதியாகக் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள் மற்றும் சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள் ஆகியவற்றின் வடிவில் காணப்பட்டன. தொகை வடிவிலான கொடைகள், மத்திய அரசாங்கத்தின் மாகாண சபைக்கான மாற்றல்களில் மிகப்பெரும் அளவினதாக அமைந்து ரூ.167.6 பில்லியனாக, மொத்த மாற்றல்களில் 83.1 சதவீதமாக விளங்கியது. இந்த வழங்கல்கள் மாகாண சபைகளின் நடைமுறைச் செலவின நிகழ்ச்சித்திட்டத்தின் மூலவள இடைவெளியை நிரப்புவதற்காக வழங்கப்படுகிறது. சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள்,

மாகாண ரீதியாகக் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாணத்தினை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் என்பவற்றின் கீழான மாற்றல்கள் முறையே ரூ.17.0 பில்லியன், ரூ.13.3 பில்லியன் மற்றும் ரூ.3.8 பில்லியனாகக் காணப்பட்டது. அதேவேளை மாகாண சபைகளின் செலவினத்தில் 75.3 சதவீதம் மத்திய அரசாங்கத்தின் மாற்றல்களின் மூலம் நிதியிடப்பட்டது. முன்னைய ஆண்டின் இது தொடர்பான ஒப்பீட்டுத் தொகை 72.3 சதவீதமாகக் காணப்பட்டது. இது மாகாண சபைகள் மத்திய அரசு வரவு செலவுத்திட்டத்தில் தங்கியிருப்பதைக் குறைக்கும் பொருட்டு மாகாண சபைகளின் அரசிறைத் திரட்டல்களை அதிகரிப்பதற்கு முன்னேற்றகரமான கொள்கை மதிப்பீடுகள் தேவைப்படுகின்றது என்பதனைச் சுட்டிக் காட்டுகின்றது.

